

உ

வேலுமயிலுந்தனை

திருத்தணிகைத்

தலபுராண வசனம்.

இஃது

திருத்தணிகையின் மகிமையை அன்பர்கள் பலரும்

எளிதில் அறிந்துணருமாறு,

துரைத்தனபாடசாலை

மேலவிசாரணை கர்த்தராயிருந்த

நெல்வேலி

முருகேசமுதலியாரால்

இயற்றப்பட்டு,

செனனை .

மநோன்மணிவிலாச வச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டது.

கந்தனவூல.

1893.

Registered Copy-right

வேலுமயிலுநதனை

பாயிரம்.

ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் எழுந்தருளியிருக்கும் திருத்தணிகை ஸ்தலபுராணம், செய்யுள் நடையில் இயற்றப்பட்டு இருந்தலின் அதுகற்றோர்க்கன்றி மற்றோர்க்கு எளிதில் புலப்படுகிறதில்லை, ஆதலின் அத்தலபுராணத்தைப் பலரும் சுலபத்தில் உய்த்துணரும் பொருட்டு ஷே தணிகைத்தல புராணத்தையும், இத்தலத்தைப்பற்றி முன்னோர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, பாஷைகளில் இயற்றியிருக்கும் நூல்களையும் ஆராய்ந்துணர்ந்து கூடியவரையில் சுருக்கமாகவும், தெளிவாகவும், கடினசந்தியின்றி எளிய நடையில் வசனரூபமாக எழுதியிருக்கின்றன. இதில் தலத்தின் பெயர்களும், அப்பெயர்வந்த காரணங்களும், அதிலுள்ள சிவலிங்கங்களும், தீர்த்தங்களும், அத்தீர்த்தத்தில் இன்னின்னகாலத்தில் மூழ்கினால் இன்னின்ன பலனைத்தருமென்பதும், இன்னினனார் இன்னினனபேறு பெற்றனரென்பதும், உள்ளியமமன், தெய்வயானையம்மன், திருக்கலியாணங்களும், விஜயராகவசுவாமி வீரட்டகாஸேஸ்வரர்களூடைய வரலாறுகளும், தலமான்மியமும், ஸ்ரீசுப்

உ

பாயிரம்.

பிரமணியசுவாமிகளின அடியார்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களும், இங்கு நடத்தப்படும் உற் சவாதிகளும், ச்ரீசுப்பிரமணியசுவாமிகளின் ஸ்தான ம், உருவம், ஆயுதம் முதலியவற்றின் இரகசியாத் தமும் ஆகிய இவைகள் அடங்கி யிருக்கின்றன.

நெ. மு.

உ

ஸ்ரீசுப்பிரமணியர் துணை.

விடய அகராதி.

	விடயம்.	பக்கம்.
1	அகஸ்தியதீர்த்த அகஸ்தீஸ்வரருட்பத்தி.....	24
2	ஆறுமுகசுவாமிகளவரலாறு... ..	9
3	இந்திரதீர்த்தஇந்திரேஸ்வரருட்பத்தி... ..	28
4	இரகசியார்த்தம்... ..	67
5	இராமதீர்த்தஇராமேஸ்வரருட்பத்தி	39
6	கந்தவிரதங்கள்... ..	64
7	குமாரதீர்த்தகுமாரேஸ்வரருட்பத்தி... ..	18
8	சந்திதிஐராவதம் திருமபியிருத்தலினகாரண.	32
9	சப்தரிஷிதீர்த்தசப்தரிஷீஸ்வரருட்பத்தி ..	43
10	சரஸ்வதிதீர்த்தசரஸ்வதிஸ்வரருட்பத்தி ..	16
11	சுப்பிரமணியக்கடவுள்வரலாறு... ..	13
12	சேஷதீர்த்தசேஷேஸ்வரருட்பத்தி	37
13	தணிகைமகத்துவம்	54
14	தலத்தின்பெயர்கள்முதலிய... ..	5
15	தெய்வயானையம்மன் திருக்கலியாணம்... ..	28
16	,, வரலாறு	46
17	நந்திநந்திநந்திகுடையுட்பத்தி	21
18	நாரததீர்த்தநாரதேஸ்வரருட்பத்தி	41
19	பாயிரம்	1
20	பிரமதீர்த்தபிரமேஸ்வரருட்பத்தி	13

விடய அகராதி.

21	வள்ளியம்மன் திருக்கலியாணம்46
22	,, வரலாறு46
23	விஷ்ணு தீர்த்தவிஷ்ணேஸ்வர ரூம்பத்தி	...33
24	விஜயராகவசவாமியுற்பத்தி...43
25	வீரட்டகாசேஸ்வரர்வரலாறு 9

விடய அகராதி சம்பூரணம்.



வேலுமயிலுந்துணை.

திருத்தணிகைத்

தலபுராண வசனம்.

மோட்சத்தை அருளிச்செய்யும் அதிபதியாகிய ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுளுக்கு பூலோகத்தில முன்னுள்ளபெரியோர் ஏற்படுத்திய மேன்மையானகேசுத்திரங்கள் பலவற்றுள்ளும் சிறந்தவை அறுபத்தினுலாகும். அவ்வறுபத்தினுள்ளும் முக்கியமானவை எட்டுத்தலமாகும். அவ்வெட்டினுள்ளும் நாலுவிசேஷித்தன. அவை ஸ்ரீஜெயந்தபுரம், ஸ்ரீகுமாராசலம், ஸ்ரீபூரணகிரி, ஸ்ரீசேஷாசலம், என்பவைகளாம்.

இந்நான்கினுள் சிறந்தது ஸ்ரீபூரணகிரியேயாம், அது
தான திருத்தணிகை என்பது

இம்மலை ஆறுசிகரங்களும் பொருந்தி எல்லாச்செ-
லவங்களும் மங்களகரங்களும் கூடினதா யிருக்கின்ற
து இதில் ஸ்ரீ சுப்பிரமணியக்கூடவுள் ஒருதிருமுகத்
தடனும், இரண்டு திருக்கரங்களுடனும், நின்ற தீ
ருக்கோலமாக, ஒருகையை இடையில்வைத்து, மற்ற
ரொருகையில் ஞானசக்தியைத்தாங்கி, கருணாவமி-
தம் பொழிகின்ற கடைக்கண்களுடன் வள்ளியமமன
தெய்வயானையமமன, எனனும் இரண்டு தேவிமா-
சமேதராய் வீற்றிருக்கின்றனா.

சுவாமிகள் வீற்றிருக்கும் இம்மலைக்கு வடக்கில
பச்சரிசிமலையென்று சொல்லப்படும் வெண்ணிற ம-
லையும், தெற்கில பிண்ணாகுமலையென்று சொல்லப-
படும், கருநீறமலையும் இருக்கின்றன. இந்தப் பிண-
ணக்குமலையில் அனேக சிறியசுனைகளும்,வற்றாத ஆ-
றுகளும் இருக்கின்றன. இவைகள் ஒவ்வொன்றிற்-
கும் ஒவ்வொருமுகத்துவரு சொல்கின்றனா. இவை
களில் அனேக மகான்கள் வாசம் செய்கிறதாகக் கே-
ளவி இம்மலைகளின் ஒவ்வொர்பக்கத்தில் ஒவ்வொ-
ருதிசையிருப்பதாகவும், அவை இக்கலியுகத்தில் து-
றவிகளுக்கே தோன்றுமெனறும் மகான்கள் சொல்-
லக்கேள்வி.

த ல வி சே ட ம்.

இத்தலத்தின் பெயர்களும், அப்பெயர்வந்த
காரணங்களும்.

திருத்தணிகை, தணிகைமலை, தணிகாசலம், செருத்தணி, ஸ்ரீசாந்திபுரி:— ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி களுக்கு சூரனுடனும், வேடருடனும் சண்டை செய்ததனால் உண்டாகியகோபம் மகாலட்சுமி சொரூபமாகிய இந்த மலைக்குவந்தபின்தணிந்தது ; இக்காரணத்தால் இதற்கு இப்பெயர் அமைந்தன

* ஸ்ரீபூரணகிரி .—தேவலோகத்து வளங்களை யெல்லாம் கொள்ளுகொண்டுபோன சூரனை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் சங்கரித்து, அவ்வளங்களை யெல்லாம் கொணர்ந்து இந்தமலையில் வெகுகாலம் சோதனைவைத் திருந்தகாரணத்தால் இப்பெயருண்டாயிற்று , அன்றி இத்தலத்தில் வசிப்பவர்களுக்குச் சகல வித நன்மையும் சொந்தமாதலால் இப்பெயர்வந்ததெனினும் அமையும்.

¶ கூணிகாசலம், கணிகாசலம் .—இதில் ஒருகூணிகாலம் அனபோடிருந்து தவமபுரிந்த பிரமதேவனமுதலியோர் விசேஷவரங்களையும் பெற்றகாரணத்தால் இப்பெயர்வந்தது.

† மூலாத்திரி :— சகலத்துக்கும் மூலமாகி உலகமுழுவதும் படைத்தளித்தழிக்கும் முதல்வனாகிய

* செவ்வம்நிறைந்தமலை. ¶ கூணமலை. † முதல்மலை.

சிவபெருமானே இத்தலத்தில் ஸ்ரீசுப்பிரமணியசுவாமிகளைத் தனக்கு மூலமாகக்கொண்டு வணங்கியதினால் இப்பெயா கிடைத்தது. அன்றி அறம், பொருள், இன்பம், வீடு எனனும் நால்வகைப் பொருளையும் அடைய இம்மலை மூலமாயிருத்தலின இப்பெயர்கிடைத்த தெனினுமாம்.

§ கல்ஹாரகிரி, ஹல்லகாத்திரி :— சிலகாலத்துக்கு முன்வரையில் இந்தமலையின் ஓர் தீர்த்தத்தில் தினந்தோறும் காலை, உச்சி, மாலையென்னும் திரிகாலங்களிலும் மூன்று செங்கழுநீர்ப் புட்பங்கள் புஷ்பித்து வந்தமையால் இம்மலைக்கு இப்பெயர்கள் இயைந்தன.

o கற்பஜித்து :— எந்த கற்பகாலத்திலும் இம்மலைக்கு அழிவில்லாமையால் இப்பெயர் வாய்த்தது.

‡ ஸ்கந்தகிரி, ஸ்கந்தபாவசும :— ஸ்கந்தனென்ப பெயர்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் இப்பாவத்தலில் வாசம்செய்வதனால் இப்பெயர்களமைந்தன

+ பிரணவார்த்தமாநகரம் :— கிரேதாயுகத்தில் பிரணவப் பொருளை சிவபெருமானுக்கு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் இந்தத்தலத்தில் உபதேசித்தமையால் இப்பெயரடைந்தது.

* இந்திரநகரி :— கிரேதாயுகத்தில் தேவேந்திரன் இத்தலத்தில் நெடுங்காலம் வசித்து, அரியதவஞ்செ

§ செங்கழுநீர்ப்பூமலை. o கற்பகாலத்தை ஜெயித்தது. ‡ கந்தர்மலை. + பிரணவப்பொருளை அறிவித்த பெரியபட்டினம். * தேவேந்திரனுடையபட்டினம்.

ய்து, அனேகவரங்களைப் பெற்றுக்கொண்ட படியால் இப்பெயர் ஒன்றியது.

¶ நாரதப்பிரியம் :—துவாபரயுகத்தில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் நாரதருக்கு இந்தத்தலத்தில்வேண்டிய வரங்களளிக்க, அதனால் அந்த நாரதமுனிவருக்கு அதிகபிரியம் உண்டானதால் இப்பெயர் கூடியது.

† அகோர கைவல்லியப்பிரதம் ;— கலியுகத்தில் இததலத்தில் கொஞ்சம தவஞ்செய்வோருக்கும், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் சகலவித நன்மைகளையும், கொடுத்திக்கொண்டு வருவதால் இப்பெயர் ருரிய தாயிற்று.

இவைகளையன்றி அந்தந்தயுகங்களில் இத்தலத்துக்குண்டாகிய பெயர்கள் அனேகமுண்டு. அவை விரிப்பின் பெருகும்.

இந்தத்தலத்தில் ;—

‡ பிரமேஸ்வரர்.	‡ குமாரேஸ்வரர்.
அகத்தீஸ்வரர்.	இந்திரேஸ்வரர்.
‡ விஷ்ணேஸ்வரர்.	நாரதேஸ்வரர்.
சேஷேஸ்வரர்.	இராமேஸ்வரர்.

ச ப த ரி ஷீ ஸ் வ ர ர்.

என்றுசொல்லப்பட்ட ஒன்பது சிவலிங்கங்களும் இப்பெயர்களுைய யுடைய ஒன்பது தீர்த்தங்களும்,

¶ நாரதருக்குப்பிரியமானது. † பாவமியில்லாமையே சொருபமாகவுடைய மோட்சத்தைக்கொடுப்பது. ‡ இந்தச் சிவலிங்கங்களுக்கு இப்போதும் பூசைமுதலிய நடந்துவருகின்றன.

திருத்தணிகைத்

இவையல்லாமல் சிவகங்கை, நந்தியாறு, நந்தி குகை முதலியவைகளு மிருக்கின்றன.

இந்தத்தலத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளின அணுக்கிரகம பெற்ற தேவர்கள், முனிவர்கள், முதலியவரும் முதலில இந்தத்தலத்தைச் சுற்றியிருக்கும் இடங்கள் ஒன்றில வந்திறங்கி, ஒருதீர்த்தமும், ஒருசிவலிங்கமும், நிர்மாணித்து, ஆராதித்து, சிவ பெருமானே நோக்கித் தவஞ்செய்து, அவர் அனுமதி பெற்று, பினதணிகைமலையேறி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளை நோக்கித் தவஞ்செய்து பேறுபெற்றனர்; ஆதலால், இந்தத்தலத்தைச் சூழ்ந்த எல்லாதிக்கிலும் காதவழிவரையில் அவர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்களும் சிவலிங்கங்களும் பல இருக்கின்றன.

இந்தத்தலத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு பிரதிதினம் நாலுகாலபூசையும்; பட்ச, பஞ்சபாவ, பிரதோஷ உற்சவங்களும்; பிரதிமாதம் பரணி, காராதிகைதினங்களில் உற்சவங்களும்; உத்திராயண ஆரம்பத்தில் மலைச்சுற்று உற்சவமும்; வசந்தகாலத்தில் ஆற்று உற்சவமும்; ஆடிமாதகிர்த்திகையில் சூமார தீர்த்தத்தில் தெப்பல் உற்சவமும்; சித்திரமாதாசி இம்மாதங்களில் பிரமோற்சவங்களும் நடந்து வருகின்றன.

கீழ்திருத்தணிகையி லிருக்கும்
வீரட்டகாலேவ்வரர்,
ஆறுமுகசுவாமிகள் இவர்கள் வரலாறு.

பூவத்தில் கையெய்கிரியில் பார்வதியும் பரமேஸ்வரனும் எழுந்தருளி யிருக்கும்போது, பிர்மா விஷ்ணுமுதலிய எல்லாத் தேவர்களும் ஸ்ரீ சாம்பவழா ததி தரிசனத்துக்காக அங்குவந்து பரமேஸ்வரனுடையசமீபத்தில் போகும்போது வழிநடுவில் ஸ்கந்தமாதன பர்வதத்தில் சிறுபிள்ளைகளோடு திருவிளையாடல் செய்துகொண்டிருந்த குமாரப் பருவமுள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளைக் கண்டு, பிரமதேவன ஒருவனதவிர மற்றத் தேவர்களெல்லோரும் அக்குழந்தையை வினையபூர்வமாக வணங்கிச் சென்றனர். பிரமதேவன் பிதாமகனாகிய நான இச்சிறுமுழந்தைக்கு ஏன நமஸ்காரஞ் செய்யவேண்டிய தென்னுஞ் செருக்குடன வணங்காமற் சென்றனன். நந்திதேவரனுக்கிரகத்தால் சிவபெருமானைத் தரிசனஞ்செய்து தேவர்கள் திருமபுங்காலையில், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் பிரமதேவனைத் தடுத்தாட்கொள்ள எண்ணங்கொண்டவராகித், தனகிங்கரரால் அப்பிரமதேவனை வரவழைத்து, ஓய் பிரமனே? நீ சகலதேவர்களுக்கும் பிதாமகனாகியும், சர்வசகங்கனையுஞ் சிருட்டிப்பவனாயும் இருப்பதன்றி, எல்லாவேதங்களும் உன்னிடத்திலிருந்து வந்தமையால் நீபுத்தியிலும் நீபுணைகவே இருக்கவேண்டும். ஆகையால் நீ எனக்குப்பி

ரணவத்தின்பொருளைத் தெரிவி என்று கேட்டமாத் திரத்தில், பிரமதேவன் பிரணவத்துக்குப் பொருள் சொல்ல மாட்டாதவனாகிச் சும்மாயிருந்து விட்டான். அப்போது ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள், கோப மடைந்தவர்போல நடித்து, தன்தோழனாகிய வீரவாகு தேவரைப்பார்த்து, ஓவீரவாகுவே ? இந்தப் பிரமனுக்கு ஆதிகாரணமாகிய பிரணவத்தின் பொருள் தெரியவில்லை, ஆகையால் இவன்ஐகத்தை சிருஷ்டிசெய்ய பாத்திரவானல்லன். இவனைப்பிடித்துச் சிறைச்சாலையி லடையுமென்று ஆக்கியாபித்தனா. அவ்வீரவாகுதேவர் அக்கட்டளையின்படி பிரம தேவனைச்சிறையிலிட, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் சேஷாசலமென்றும், திருவேங்கடமலையென்றும், வழங்கும் திருப்பதியினகண் எழுந்தருளித் தாமே அந்தப்பிரமதேவன் செய்துவந்த சகலசிருட்டிகளையும் செய்துவந்தனர். சிலகாலத்துக்குப்பின் தேவர்கள் இந்தச் சவிஸ்தாரத்தைச் சிவபெருமான் சன்னிதானத்தில் விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான், நந்தி தேவரையழைத்து திருப்பதியினகண் வீற்றிருக்கும் தமது குமாரனிடஞ்சென்று முறைமைப்படிவணங்கி, அவரை அழைத்துவரும்படி ஆக்கியாபித்தனர். நந்திதேவர் திருப்பதிக்குவந்து சிவபெருமானுடைய ஆக்கினையை அடிவணக்கத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளுக்குத் தெரியப்படுத்தின மாத் திரத்தில், அப்பாலகுமாரனும் சிவசன்னிதானத்துக் கெழுந்தருளி வந்து, வந்தனை வழிபாடுகள் செய்து

நிற்க, சிவபெருமான் குழந்தைப்பருவமுள்ள குமா
ரணேநோக்கி, அப்பா, குழந்தாய்? எல்லோரும் மதி
க்கத்தகுந்தவனும், சகல தேவர்களுக்குப் பிதாமக
னுமாகியபிரமதேவனை, யேன் சிதையில்வைத்தாயெ
ன; அக்குமாரன் வணங்கி நான் பிரமதேவனைக் கா
ரணமில்லாமல் காராக்ரிகத்தில் அடைத்தவனெ
லன், பிரணவத்துக்குப் பொருளறியாதவன ஜகத்
தைச்சிருஷ்டிசெய்ய எப்படி வல்லவனாவான், அவ
னுக்குப் பூஜஜியதையேன, என்னும் அக்காரணத்
தால் சிதையிலடைத்து வைத்தேன எனறுவிண்ண
ப்பஞ் செய்தனா.

இதைக்கேட்ட சிவபெருமான் உள்மகிழ்ச்சியோ
டு அப்பா குழந்தாய்? உனக்கு அந்தப் பொருள் தெ
ரியுமா? தெரிந்திருந்தால் எனக்குத்தெரிவியென்று
கேட்க, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் பிரணவயதாத்
தம ஏகதேசத்தில் எல்லோருக்கும், எல்லாகாலத்
திலும், சொல்லத்தக்கதல்ல; சிவியரல்லாத மற்றவா
களுக்கும் அதைச் சொல்லத்தகாது, எனவாயால
அதைக் கேட்கவேண்டின், நானும் தேவரீரும குரு
சிவியாவமாய், அதற்குள்ள முறைமைப்படி யிரு
ந்து, காலத்தையும் இடத்தையும் அனுசரித்து கே
ட்டாலல்லவோ சொல்லப்படு மென்றனா. சிவபெரு
மான் அத்தியந்த சந்தோஷமடைந்து குமாரனை ஆ
ஸிங்கனஞ்செய்து, குழந்தாய்? நீ சுவாமிநாதனைக்
கடவை, ஜகத்துக்கெல்லாங்குருவாய் விடக்கடவை,
என்றாசீவதித்து, நீசொலவதுநிசந்தான் மாசிமாத

மகநட்சத்திரம் சமீபித்திருக்கின்றது, அத்தினத்தில நாம் தணிகாசலத்துக்கு வந்து முறைமைப்படி தெரிந்துகொள்வோமென்று திருவாய்மலர்ந்தருளி, இதமானவார்த்தைகளுஞ் சொல்லி பிரமதேவனைச் சிறையிலிருந்து விடும்படி செய்தனர்*

பின்பு மேற்குறித்தினத்தில் சிவபெருமான் சகல சணங்களோடும தணிகாசலத்துக்கு வடகிழக்கில் வந்திறங்கி, வடமுகமாயிருந்து, ஒருசூனைநாலம தவஞ்செய்தனர். அப்போது, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் ஆறுதிருமுகங்களுடன மயில்வாகனருடராய கிழக்குமுகமாகி அவருக்கிடதுபககத்தில் பிரசன்னராக ; அவரைச் சிங்காசனத்தி லிருத்திச் சிவபெருமான தாமுநின்று வந்தனை வழிபாடுகள்செய்து பிரணவ ஆாததத்தை அவாசொல்லக் கேட்டனர். அப்போது சிவபெருமான, எந்தவுயிரகளையும் தன்வசமாக்கிக்கெடுக்கும் ஆணவமாதி பகையையும், சூர னாதிபகையையும், நாசப்படுததுந்திறமை பிரணவ சொருபரான இந்தவீரனாகிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியிடங் கண்டேனென்று வீராவேசத்தினால் அட்டகாசமசெய்தார். அதனால் அவருக்கு வீரட்ட ஹாச ஈஸ்வரரென்றும், அவர்வசித்திருந்த ஊருக்கு வீரட்டஹாசம என்றும் பெயர்வாய்ந்தது. பின்பு சகலஜனங்களையும் இரட்சிக்கும்பொருட்டு அவ

* தமிழிலிருக்கும் கந்தபுராணத்தில் சிவபெருமானே ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளிடம்போய் அவருடன்பேசி பிரமதேவனை விடுவித்தனரென்றுசொல்லி யிருக்கின்றது.

விடத்திலேயே சிவபெருமான் சடைமுடி தரித்த ஒருசிவலிங்க வுருவமாகவும், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் ஆறு திருமுகவுருவமாகவும், அமைந்து கீழ்த் திருத்தணிகையில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளி யிருக்கின்றனா. இக்கோயில்களில் இப்போதும் நித்தியபூசைகள் நடந்துவருகின்றன. இவ்விடத்தில் சிவபெருமான் ஒருகுளம் உண்டாக்கி அதைத் தமது சடையிலிருக்கும் கங்கையினால் நிரப்பினார். இது சிவகங்கையென்னும் பெயருடையதாய் இருந்தது. இதில் முழுகி வீராட்டஹா சேஸ்வரரையும், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளையும், உள்ளன்போடு தரிசித்தவா, தீராத சகலபிணிகளையும், தீவினிகளையும், போக்கிச் சத்தியடைவார். இக்காலத்தில் அக்குளம் தூர்க்கப்பட்டு, அதன்மேல் பயிர்செய்யப்பட்டு வருகின்றது. இந்தகோயில்களைச்சுற்றி பூர்வத்தில் ஒருபெரியபட்டண மிருந்ததாகக்கேள்வி. இப்போதும் அப்படி யிருந்ததற்கடையாளமாகிய குறிகள் பலவிருக்கின்றன பின்பு ஓகாலத்தில் நந்திதேவருக்காக ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் வரவழைத்த நதியிவ்விரண்டாலயங்களுக்கு மத்தியில் பெருகியோடியது.

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் இந்தமலைக்
கெழுந்தருளியதும்,
பிரமேஸ்வரர் பிரமதீர்த்த வழ்பத்திகளும்.
மேற்சொல்லியபடி சிறையிலிருந்து விடுபட்ட பி
மதேவன் தன்னுலகத்துக்குச் சென்று சிலகாலம்

கழிந்தபின் ஐகத்தை சிருட்டிசெய்யும் திறமைதனக் கிலலாமையை நினைத்து, மனவருத்தமுற்று, முன னால் தனக்கு அந்நவல்லமையைக் கொடுத்த சிவ பெருமானே மறுபடியும் அதைத்தர வல்லவரென் று துணிந்து, அவரைநோக்கி, அரிய தவஞ்செய்த னன. சிலகாலத்துக்குப்பின் சிவபெருமான பிரசன னமானபோது பிரமதேவன் அகமகிழ்ச்சியோடு அவ ரடிபணிந்து, அவரைப்பலவாறாகத் தோதீகிரஞ் செய்து, சுவாமி? நான்செய்தது பெருந் தப்பிதமா யிருந்தம எனமேல் கருணைவைத்து என்னைச்சிறை யினின்றும் விடுவித்தீர்கள். நான் ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுளினுடைய மகிமையையறியாமல், அவர்பால னை யிருக்கிறாரென்று அலட்சியஞ் செய்ததற்காக நான் பட்டகதிபோதும் : இப்போது சிருட்டிக்குந் தொழிலை அவரே செய்துவருகின்றார், அதை முன் போல் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டுமென்று பி ரார்த்தித்தபோது, சிவபெருமானும் கிருபைகூர்ந் து பிரமனே? நமதுகுமாரன் விதித்த சிட்சையை அவனே அனுக்கிரகிக்க வேண்டுமாதலால் பூலோ கத்தில் காமகோடிபீடமுள்ள சத்திய விஜயசேஷத் திரமென்னும் காஞ்சிபுரத்துக்கு வடமேற்கில், தணி காசலமென்றொரு பர்வதமுண்டு, நீ அவ்விடமபோ ய் என்குமாரனை நோக்கித் தவமபுரிவாயாகில், அச சணமுகக் கடவுளுடைய கட்டாட்சததுக்குப் பாததி ரனாவாயென்று ஆக்கியாபித்து மறைந்தனர்.

பின்பு பிரமதேவன் தணிகாசலத்துக்குவந்து அ

ந்தப்பர்வத சிகரத்தினகிழக்கில் ஒருதீர்த்தததை யு
 ண்டிபண்ணி அத்தீர்த்தக்கரையில் ஓர் சிவலிங்கத்
 தைப் பிரதிஷ்டைசெய்து ஆராதித்துக் கொண்டு
 பஞ்சாக்கினி மத்தியில்நின்று ஒமோமனதாய் சடாட்
 சரத்வதச் செபித்துத் தவஞ்செய்கையில், ஒருநாள்
 ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் மயிலவரகன ரூடராய
 கோடிசூரியப் பிரகாசராய, சகலபரணபூஷிதராய்,
 சகலகணங்களும் பணிவிடைசெய்ய, பிரமதேவருக்
 குப் பிரசன்னராகி, ஓய்பிரமதேவனே? உன்தவத்து
 க்கு மகிழ்ந்தோம், உன்கோரிக்கையை நிறைவேற்ற
 வந்தோம், வேண்டிய வரங்களைக்கேளென்று திரு
 வாய் மலாந்தருளியகாலையில், பிரமதேவன அதைக்
 கேட்டு சந்தோஷ சாகரத்தில் முழுகினவனாய், மன
 முருகி, வேதவாக்கியத்தால் நானாவிதமாகத் துதித்
 து, ஓ சுவாமி? எனமீது கிருபைவைத்து, நான்செ
 ய்த அபசாரங்களை மன்னித்தது, முனபோலவே சிரு
 ட்டித்தொழிலைச் செய்யுந்திறம் வாய்க்க வரந்தரவே
 ண்டிமென்று பிரார்த்திக்க; ஸ்ரீ சுப்பிரமணிய சுவா
 மிகள் பிரமதேவனுக்குக் * கமண்டலமும். † அட்
 சகூத்திரமும் கொடுத்து, சிருட்டிக்குந் திறமை
 யும், அனுக்கிரகஞ்செய்து, இன்னும் உனக்கு வே
 ண்டிய வரங்களைக்கேள், தருகிறோமெனலும், பிரம
 தேவன்பூரித்து, சிரசின்மேல் கைகுவித்து, நமஸ்க
 ரித்து,சுவாமி? தேவரீர் எப்போதும் இந்தமலையில்
 எழுந்தருளி யிருந்து, பத்தர்க ளெல்லோர்க்கும்

கோரின வரங்களைக்கொடுத்தது கொண்டு வரவும் ; நான் உண்டுபண்ணின தீர்த்தமும், பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும், எனபேரால் பிரசித்தமாய்க் கொண்டு வரவும் ; வையாசிமாதம் பூரணை விசாகநட்சத்திரத்தோடு கூடிய ஆகிவாரமாகிய இத்தினதில் இந்தத்தீர்த்தத்தில் முழுகி, நான பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தைப் பக்தியுடன் தொழுபவருக்கு முற்பிறவியிற்செய்த பிரமஹததியாகி சக்லபாவங்களும் ஈசுத்து, எனனுலகத்தை யடையவும் ; நான இன்று தேவரீரைத் தோத்திரம் செய்ததை ஒத்தும் அனபுடையவா சித்தசுத்தராய் ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரம் எனனும் நானருவிதகவிக்கும் அதிகாரிகளாய், செல்வம் நிறைந்து, பிணிகளொழிந்து முடிவில் தேவரீர் உலகையடையவும் ; வரமளிக்கவேண்டுமென்று அஞ்சலியஸ்தனாய்ப் போற்றி செய்தனர். ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் இவ்வரங்கள்யாவும் அனுக்கிரகஞ்செய்து, அதுமுதல் அந்தமலையில் சகல மனிதர்களுக்கும் தரிசனங் கொடுத்துக்கொண்டு எழுந்தருளி யிருக்கின்றனர். அந்தத்தீர்த்தமும் சிவலிங்கமும் பிரமதேவனால் உண்டியண்ணப் பட்டதனால் பிரமதீர்த்த மென்றும், பிரமேஸ்வர ரென்றும், பேர்பெற்று பிரசித்த மடைந்து வருகின்றன.

சரஸ்வதி தீர்த்தம் சரஸ்வதீஸ்வரர்.

பின்பு ஒருகாலத்தில், பிரமதேவன தன்னுலகத்திலிருந்து சூரபத்மன் கொள்ளைகொண்டுபோன வ

எங்கனையெல்லாம மறுபடியும் பெறும பொருட்டு
 தணிகாசலத்துக்கு சரஸ்வதியுடனவந்து தானமுள்ள
 அத்தலத்தி லுண்டாக்கிய தீர்த்தத்தில் இருவரும்
 மூழ்கி சிவலிங்க ஆராதனைசெய்து ஸ்ரீ சுப்பிரமணிய
 சுவாமிகளேநோக்கி அரியதவஞ் செய்தனா. ஸ்ரீ சுப
 பிரமணியசுவாமிகள் அவாகளுக்குப் பிரத்தியட்ச
 மாகி, என்னவரம வேண்டுமென்று கேடசு, பிரம
 தேவன் பலமுறை வணங்கித் துதிசெய்து சுவாமி ?
 சூரபதமன என்னுலகத்தி லிருந்து கொள்ளைகொ
 ண்டிபோன வளங்களாகிய பிரமாஸ்திரம, பிரமசூத
 திரம, தண்டம, பிரமசபை, சரசுமுதலியவை யெல்
 லாம் தாங்கள் கொண்டுவந்து இந்தமலையில் வைத்
 திருக்கிறீர்கள் அல்லவா, அவறறைக் கொடுப்பது
 மன்றி, எனபேரால் வழங்கிவரும் இந்தத்தீர்த்தமும்
 சிவலிங்கமும் என்மனைவியாகிய சரஸ்வதிபேராலும்
 வழங்கிவரவும் ; மார்கழிமாதம் பூரணைதிருவாதிரா
 நட்சத்திரத்தில் இந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்
 து இந்தச்சிவலிங்கப்பெருமானைதரிசித்து தங்களை
 யு மன்போடு தியானிப்பவருக்கு வேதம்நாலும், வே
 தாங்கமஆறு, மீ மாம்சை, தருக்கம், புராணம், தரும
 நூல் என்னும் உபாங்கம நாலும், ஆகிய பதினான்கு
 கல்விகளும் சித்தியாக வரமருள வேண்டுமென்றும்
 பிரார்த்திக்க ; ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அவர்க
 ளுக்கு அவ்வரங்களைக்கொடுத்தி அந்தர்த்தியான
 மாயிலார். அதுமுதல் அந்தத்தீர்த்தமும், சிவலிங்க
 மும், சரஸ்வதிபேராலும் வழங்கிவருகின்றன.

குமாரதீர்த்தம் குமாரேஸ்வரா உற்பத்தி.

ஒர்காலத்தில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் பரம சிவனிடத்தி லிருக்கும் ஞானசக்தி யெனனும் வே லாயுததைப் பெறவிருமபிக் கைலாயகிரியி லிருக் கும சிவகங்கையை ஒருசுனையுருவமாக அங்குவாவ னைத்து, தனகோயிலுக்கு வடகிழக்கில தனக்குவழி பகிகடவுளாக ஆபத்சகாயரெனனும் விநாயகரை நி ருபித்து, வழிபாடுபுரிநது, வடக்கில் சகல இலட்ச ணங்களும் அமைந்த ஒரு சிவலிங்கத்தை அமைத் து, சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து சகலவித வுபசாரங்களும் நடத்திவந்தனா. சிவபெ ருமான தனகுமாரன் செய்யும் வழிபாட்டுக்கு அக டகிழ்ந்து உமாதேவியுடன் சகல சிவகணங்களும் புடைகுழ பிரசன்னராகி, உனகோரிக்கை யெனன வென்றுகேட்க ; ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அடிப ணிந்து, சுவாமி? தேவர்களை வருத்தும் அசுரர்களை நாசப்படுத்த தேவரீரது ஞானசக்தியைக் கொடுக்க வேண்டுமென்று பிரார்த்திக்க, சிவபெருமான் அந் தஞானசக்தியுடன் பலவரங்களையும் அனுக்கிரகம் செய்து மறைந்தனர். ஆதலால் குமாரக்கடவுள் வர வழைத்த அத்தீர்த்தமும், பிரதிஷ்டைசெய்த அச சிவலிங்கமும், குமாரதீர்த்த மீன்றும், குமாரேஸ் வரரென்றும் சொல்லப்படுகின்றன. சிவபெருமான் கொடுத்தருளிய ஞானசக்தியைத் தரித் திருப்பத னால், ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுளுக் குரிய பஸ சிறந்த

திருநாமங்களில் ஞானசததி தரனெனபதும் ஓர் திருநாமமாய் வழங்குகின்றது.

பின்பு ஓர் காலத்தில் நாரதமகாமுனிவர் இத்தலத்தில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளிடமவந்து வள்ளி நாயகியார ஞபலாவண்ணியங்களைச்சொல்ல, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அந்தத் தேவியரைத் திருமணமபுரிய எண்ணங் கொண்டவராகி, இக்குமாரேஸ்வரரை மூறைமைப்படி முனபோல்பூசித்துத் தவமபுரியச் சிவபெருமான பிரசன்னராகி, உனக்கென வரமவேண்டுமென்று கேட்க, ஸ்ரீசுப்பிரமணியசுவாமிகள் நாரதமகாமுனிவர் சொல்லிய கன்னிகையைத் தான் மணம்புரிய வேண்டுமென்று பிரார்த்திக்க, சிவபெருமான் அப்படியே வரமளித்து அந்தர்த் தியானமாயினார்.

இந்தத்தீர்த்தத்தில் மாசிமாதம் மக நட்சத்திரத்தில், உணமையான பக்தியுடன் முழுகிக் குமாரலிங்கத்தைத் தொழுபவருக்குச் சிவலோகம், எனமுயெசாந்தமாம்.

மற்றெந்த தினத்திலாவது பக்தியுடன் இந்தத்தீர்த்தத்தில் முழுகினால் குட்டனோய்முதல் தேகத்துக்குண்டாகிய சகலவியாதிகளும், எல்லாப்பழிகளும், பீபய், காட்டேரிமுதலிய கூடூத்திரதேவதைகள்பயமும், ஏவல்முதலிய பிரயோகங்களும், பஞ்சமாபாதகங்களும், சர்வமனோ துக்கங்களும் நீங்கி, அறிவு, ஆயுள், சுசி, புகழ், கலவித்திறம், வீரம், வலலமை, பொருள், மேம்பாடு, மித்திரர், புத்திரர், மனைவி,

காரியானுகூலம், பகைவரைச் செயங் கொள்ளல், விருமபிய எவரையும் நட்பாக்கல், அட்டமாசித்தி யடைதல், ஆகியபேறுகளை யடையச்செய்யும்.

இதில நிததியம ஸ்நானம் செய்யில், சகலவித இடையூறுகளும் நீங்கி போக பாக்கியங்களைக் கொ டித்து பின சதகதி யடையச்செய்யும்

இதல் ஸ்நானம் பணணிஞாலும், ஓமம் செய்தா லும், எவ்வகை ஜபம ஜபிததாலும், சுஜனங்களுக்கூட உபகாரம் செயதால், எந்தபலனே அதில நூறுமட ங்கு அதிகமாம்.

இந்தத் தீர்த்தத்தை உட்கொண்டாலும், தரிசித் தாலும், வழிநடப்பவா வழக்கி இதில் விழுந்தா லும் பாவங்கள் நசித்து, புண்ணியம்மேலீட்டு, பத விக ளடையச்செய்யும்.

இந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து ஒருமுறை திலதற்பணஞ் செய்தால், பன்னிரண்டு வருஷத்த ன்குப் பிதுர்தேவதைகள் திருப்த்தியடைவாரா.

இந்தத் தீர்த்தப் பிரபாவத்தை ஒருமுறை சொன னவருட, சொல்லக் கேட்டவரும், நல்லபலனை அ டைவார்

சுமார் நாற்பது வருஷங்களுக்குமுன் இஃதத் தீர்த்தத் தின் மேலனடை கரையை வெட்டியெடுத்தி, ஜலத்தை வடியவைத்தது, தூர்வாரி, கீராழிமண்டபங் கட்டியபோது தென்பக்கத்தில் ஒரு ஆழமுள்ள பெரியசுளையும், மறறபக கலகனில் ஆறுகுடடைகளும் இருந்தன. இவை ஒன்றுக் கொன்று சம்பந்த மில்லாமல் தனித்தனியாகி வேறுவேறு நிறமான ஜலத்தை யுடைத்தாயிருந்தன.

தைமாத அமாவாசையில் இந்தத்தீர்த்தத்தில் முழுக்கி, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளைத் தரிசித்தவருக்குச் சந்தி விருக்கியுண்டாய், பாவங்களெல்லாம் நசித்து, சக்கதிகிடைக்கும்.

கிஷ்ணபட்ச சதுர்தசி மங்களவாரத்தில் உபவாசமிருந்து, அன்று சாயங்காலம் இந்தத் தீர்த்தத்தில் முழுக்கி, மாலைக் கடனகளை முடித்து, ஒரு பசுவைத் தானஞ்செய்பவர் சகல போகபாக்கியங்களை யனுபவித்து தன வமிசத்தாருடன் முக்தியடைவாரா.

நந்திநதி, நந்திகுடைகளி னுற்பந்தி.

ஓர் காலத்தில், நந்திதேவா, பரமேஸ்வரன் சனனி தானத்துக்குப்போய், சிவதத்துவ இரகசியத்தைத் தனக்கு உபதேசித் தருள வேண்டுமென்று பிரார்த்திக்கையில், சிவபெருமான் கருணையுடன் நந்திதேவரைப் பார்த்து, ஓ நந்தி! குருபக்தியுள்ள சீஷருக்கே தத்துவ உபதேசம் செய்யவேண்டுமல்லாமல், பக்தியினருக்கு உபதேசிக்கக் கூடாது, நீ தினந்தோறும் நமமருகிலிருந்து, நம்மைச் சுமந்து வருவானால் நாம் அநாதந்தச் சந்தாப்பத்திற் கேற்ற படி உன்னை மெச்சிக் கொள்ளுகிறோம். அதனால் உனக்கு நம்மிடத்தில் அதிகபக்தியில்லை; ஆகையாய் பூலோகத்தில் காஞ்சிபுரத்துக்கு வடகிழக்கில் தணிகாசல மென்றொரு பர்வதமுண்டு, நீ அவிடத்துக்குப்போய், அங்கிருக்கும் திவ்வியதீர்த்தங்களில்

முழுதி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியைக்குறித்து அத்தியந்த பத்தியுடன மனமுருகிக தவஞ்செய்வாயாகில், அவர் உனக்குப் பிரசன்னராகி, சிவதத்துவங்களையுணர்த்தி, நம்முடைய வுருவமாய், ஐந்து சிகரங்களை யுடையதாய், வில்வமா சயிலமெனறும், கஞ்சமலையென்றும் பெயர்வழங்கும் மலையின் உச்சியில் உள்ளதாயும், பூவத்தில் நமமருள் பெறத்தவம் புரிந்த சனக்குமாரா முதலியோர் வந்து படிந்ததாயுமிருக்கும் சைவதத்துவமய தீர்த்தத்தை நதிருபமாக அவ்விடத்துக்கு வரவழைத்து, உன்னை அதில் ஸ்நானஞ் செய்யச்சொலலி, சிவவாரியில புகுத்தி விடுவாரென்று திருவாய் மலர்ந்தருளினா நந்தி தேவரும் ஆக்கியாபித்தபடி சணிகாசலத்துக்கு வந்து, அவ்விடத்திலிருக்கும் சகல திவ்விய தீர்த்தங்களிலும் ஸ்நானஞ்செய்து, ஓர் குகையில் பிரவேசித்து, கிழக்கு முகமாயிருந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியைக்குறித்து நானகு சதூயுகம வெகு அருமையான தவம் புரிந்து வந்தனா பின்பு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மயில்வாகனரூடராய்த் தன் தேவிமாருடன அவருக்குப் பிரசன்னராகி, அவரைத் தமது திருக்கரத்தால் பரிசித்து, வெருகாலம உடல்வருந்த அருமையான தவஞ்செய்தனை, உன்னபீஷ்டத்தைக்கேள், கொடுப்போமென்று திருவாய் மலர்ந்தருளிய காலையில், நந்திதேவரும் ஆனந்தபரவசராகி, அருச்சலியஸ்தராய், பவ்விதமாகத் துதிசெய்து, சுவாமி? சிவதத்துவ வாமிர்தமென்னும், ருளிர்ந்ததீர்த்தத்தை

நதிருபமா யிங்குவரவழைத்து, அதிலெனனை முழு
 கசசெய்து, பசுபதிபாசங்களின தனமையை யுணரத்
 தி, சிவதத்து வாமிாதத்தையுபதேசித்து, மயக்கமறு
 த்து, தெளிவு பிறக்கசெய்தருள வேண்டுமென்று
 அதிவினபததுடன பிராந்திகக, ஸ்ரீ சுப்பிரமணிய
 சுவாமி கிருபாகடாட்சராய, சிவபெருமான நந்திதே
 வருககுச சொல்லியனுப்பிய வாங்கியததைக்கவனித்
 து, நிந்தித்திசையாயத் திருமபி கையைக்காட்டி, சி
 வதத்துவாமிாதத்தை நதியருவமாக வரக்கடவதெ
 ன நினைத்தனா. உடனே அதுவிசேஷ பிரவாகதது
 டனவர * நந்திதேவரைப்பாராதது, ஓ நந்தி? நீயிந
 தநதியில் ஸ்நானஞ செய்யென்று கட்டளையிட, நந
 திதேவரும் அநநதியில் ஸ்நானம் செய்து சித்தசு
 ததரானபின அவருக்கு சிவதத்துவ ரகசியத்தை ய
 னுககிரகித்து, மேலும் வேண்டிய வரங்களைக் கே
 ளெனன, நந்திதேவரும் நமஸ்கரித்து, நானமுழுகி
 ய சிவதத்துவாமிாத நதியும், நான தவஞ்செய்த கு
 கையும் என்பெயரால வழங்கிவரவும்; எனக்குத்
 தேவரீர பிரசன்னமான நாளாகியதை மாதம பூர
 ணைபூச நட்சத்திரத்தில் யாரேனும் உள்ளன்புடன
 இந்தநதியில் முழுகித் தேவரீரை ததரிசித்தால் அவ
 ருக்கு இகததில சகலசம்பத்தும விருந்தியாய் பரத

* திருவலத்துக்குச் சமீபத்திலிருக்கும் கருசமலையிலுற
 பத்தியாய் வந்திருந்த நந்திநதி பிறகாலத்தில சோளிங்க பு
 ரத்தேரிகரை யேறப்பட்டதால் மறிபட்டு, இப்போது அவ
 வேரிக் கலங்கலின் வழியாய பிரவகிக்கின்றது.

தில் யாவராலும் அழிக்கப்படாத சாயுச்சியப் பிராப்தியடையவும்; மூன்று வருஷகாலம் கிருஷ்ணபட்சம சதுர்த்தசியில பக்தியுடன இதில ஸ்நானமசெய்து தேவரீரைத் துதிப்பவா அடியேனபெற்ற பேறெல்லாம் பெறவும்; அமாவாசை தினத்தில் இந்த நதியில் மூழ்கி இந்தத்தலத்திலிருந்து தேவரீரைத் தரிசிப்பவா பாவக கூட்டமெல்லா மொழிந்து சதகதியடையவும்; மறறெந்த ஈளிலாவது அனபுடனே இதில ஸ்நானஞ்செய்து தேவரீரைப் பூசிப்பவா எவ்வகைப் பாவஞ் செயதவாகளானாலும் அவர்களபிறவி ஒழியவும்; நான் தவமபுரிந்த குகையில் தவஞ்செய்வோருக்கு சாவாபீஷ்டங்கள் அதிகிரகத்தில் சித்திககவும், வரந்தர வேண்டுமென்று பிரார்த்திக்க, ஸ்ரீ சுபபிரமணியசுவாமிகள் அவ்வாறே வாய்மளித்தார ஆகையால் அவை நூதிருகையென்றும் நூதிருதி யென்றும் வழங்கி வருகின்றன

அகஸ்தியதீர்த்தம் அகஸ்தியேஸ்வரா

உற்பத்தி.

ஓகாலத்தில் பரமேஸ்வரர் பாவதி சமேதராய ஸ்ரீ கைலாசகிரியை விட்டு கங்கைக கரையில் வீற்றிருக்கும்போது, அவ்விடத்துக்கு அகஸ்திய மநாடு னிவாபோய் பரமேஸ் வரருடைய பாதார விங்குள்ளை நமஸ்கரித்து, சுவாமி? பூலோகத்தில பிராமணாதவிர மற்ற வருணத்தாருக்கு வேத பாராயண

செய்யும் அதிகார மில்லையாகையால், திரவிட பாஷையில் சகலவேத, சாஸ்திர, புராண, இதிகாசங்க ளடங்கிய பெரிய பிரபந்தங்களை ஏற்படுத்தி அவாகளுக்கு புக்தியுண்டாகி பாபநாசனமடைய, உபதேசிகமும் பொருட்கு எனக்கு சக்தி யுண்டுபண்ணவேண்டுமென்று பிராாததிகையில்; ஸ்ரீ சாமபமூர்த்தி கருணை கூர்ந்து ஓ அக்ஷதியனே? பூலோகத்தில தணிகாசல மென்றோ பாவதமுண்டு, அதில்நவபுண்ணிய தீர்த்தங்களும், நந்தி குகையுமிருக்கின்றன. எனக்குக் காசி க்ஷேத்திரம் எப்படி சிறந்ததோ விஷ்ணுவககு துவாரகை யெப்படி மேனமை யானதோ, அப்படியே ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு தணிகாசலம் சிறந்ததாகும். இது ஞானத்தையும் முததியையும் கொடுக்கத்தகுந்தது. இதை ஸ்மரித்தால் சகலபாவமும் நாசமாய் விஸ்வரந்தியையடையச்செய்யும்; ஆனதால் நீ அவ்விடமபோய் அங்குள்ள திவ்விய தீர்த்தங்களில் ஸ்நானம்செய்து, நந்தி குகையில் ஸ்ரீ சுப்பிரமணியரைத் தியானித்துத் தவஞ்செய்வாயானால், அவா உனக்குப் பிரசன்னராகி திரவிடபாஷையை உபதேசிப்பா ரென்று அருளிச் செய்தனா அக்ஷதியரும் சந்தோஷ சித்தராய், சகல வைபவங்களுங்கூடிய அப்பர்வதத்துக்குப் போய், நந்தி நதியிலமுழுக்கி, வீராட்டகா சேஸ்வரரைப் பணிந்து, அவா ஆக்கினைப்படி சமீபத்தி லிருக்கும் ஆதிவராகபுரத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து, நியமத்துடன் வேதவிதிப்படி சகஸ்தி

ராமத்தால ஆராதித்து, ஒருவருஷங் கழிந்த பின் பு தணிகைமலையேறி கோயிலுக்கு நிருதி மூலையில் ஒரு தீர்த்தத்தை யுணடுபணணி, அதில ஸ்நானம் செய்து, அதனகரையில் ஒருசிவலிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து ஆராதித்துப் பின்னா நந்திசூகையில் வசித்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைக் குறித்து அருமையாகிய தவஞ்செய்து வந்தனா. ஒருநாள் அந்த முனிவருக்கு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் ச்சிதாநந்த ரூபராய வள்ளியமமை தெய்வயானையமமையென்னும இரண்டு தேவிமாருடன மயிலவாகன ரூபராய் சகல பரிவாரத்துடனும பிரசன்னராகி நிற்கையில், அகஸ்திய மகாமுனிவரும் கண்ணிரத்தரிசித்து, தேகபரவசராய், ஆனந்தபாஷ்பம பெருக, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, வேதவாக்கி யங்களால்பலவாறாகத் துதித்தனா. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அவரைத் தமது திருக்கரத்தால பரிசித்து, அரியதவஞ்செய்து தேகம் மெலிந்தனை, உனக்கெனன வேண்டியது கேள் என, அகஸ்திய முனிவர் மறுபடியும் வந்தனஞ்செய்து சுவாமி? அடியேனுக்குத் திரவிட பாஷையையும், சைவ தருமங்களையும் உபதேசித்தருளினால், நான அந்தபாஷையில் சகலவேத, சாஸ்திர, புராண, இதுகாசங்களுமும், சைவதருமங்களையும் பிரபந்தங்களாக லோகோப காரமாகவுஞ்செய்து சகல சனங்களுக்கும் உபதேசிக்கிறேன் என்றும், இதல்லாமல் இதற்கருகிலிருக்கும் வராகபுரத்தில் நான பிரதிஷ்டைசெய்து வணங்கிய சிவலி

ங்கத்தை தைமாதம பூசுநட்சத்திரத்தில் அனபோதி
 விதிவழியாக பூசைசெய்யவா பாவமநீங்கி, நங்கதியி
 றசேரவும் ; தேவரீர் எனக்குக் காட்சிகொடுத்த இந்
 த புரட்டாசிமாதம திருவோண நட்சத்திரத்தில், சி
 ரத்தையுடன் நான உண்டாக்கிய தீர்த்தத்தில் முழு
 யிக தேவரீரை தரிசிப்பவா பாவமெல்லாம நசித்து,
 திருவருளிற கலககவுட ; திருவாதிரை நட்சத்திரத்
 திலும் சோமவாரத்திலும், இததீர்த்தத்தில் குளித்
 து அனபுடன் தேவரீரை தரிசிப்பவா வினைகள்
 நீங்கி, சுததாதமராய, எல்லாச் செல்வங்களையும்
 டைந்து, மோட்ச லோகத்தில் சேரவும், புரட்டாசி
 மாத அமாவாசையில் இந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்
 செய்பவருக்குப் பாபமொழியவும் ; அடியேன் துதி
 தத தோகதிரத்தை செபிப்பவா சகலவைபவங்களை
 யும் பெற்று, தேவரீர் திருவடியை யடையவும் ;
 அமாவாசை, பூரணை, துவாதசி, சங்கிரமதினங்கள்,
 அஷ்டமி, சதுர்த்தசி, சந்திர சூரிய கிரகணங்கள், வி
 யதிபாதயோகம், அயனங்கள், மாசிமாத சுககில பட
 சசப்தமி, ஏகாதசி, கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய
 சிவராத்திரி ஆகிய இந்ததினங்களில் இந்தத்தீர்த்த
 த்தில் ஸ்நானம் செய்பவர் சகலலோக சாம்பி ராசசி
 யங்களையும் பூரணமா யடையவும் ; இவர்கள் பிதூா
 கள் நித்திய திருத்தியடைந்து மனோசுகமடையவும்;
 இதில் ஒருநாள் ஸ்நானஞ்செய்தாலும் சகல சம்புத்
 து முண்டாகவும் ; வரந்தர வேணடுமென்று பிரார
 த்திக்க, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அமமுனிவருக்

கு திரவிடபாஷையும், சைவ தருமங்களையும் உப தேசித்து அவற்றோடு பலவரங்களையும் கொடுத்த அந்தாத தியானமாயினா ஆகையால் அகஸ்தியா உணடாக்கிய தீர்த்தமும், சிவலிங்கமும் அவாபே ரால் வழங்கிவருகின்றன அவாதவசசெய்த நந்திசு கையும் அவாபேரால் வழங்கிவருகின்றது

ஸ்ரீ தெய்வயானையம் என
திருக்கலியாணமுட, இந்திரதீர்த்தம்
இந்திரோஸ்வரூற்பத்தியுட

சூரபத்மன, தாருகாசூரன, சிங்கமுகாசூரன மு தலிய அசுரர்கள பரமசிவன கொடுத்த வரத்தினால் செருக்கடைந்து தேவர்களை மிகவும் வருத்தப்படுத்த, அத்தேவர்கள் சகிக்கமாட்டாதவர்களாய, பிரம ஓதவனிடத்திலும், மகாவிஷ்ணுவிடத்திலும் தங்கு றைகளைச்சொல்லி முறையிட, அவர்கள் குமாரக்க டவுளைவிட வேறுபுகலிடமில்லையெனத் தீர்மானித் து, திருத்தணிகைக்குவந்து, அங்கு எழுந்தருளியி ருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளைப் பலவாறாக மனங்கசிந்து துதித்தனர். அப்போது அக்குமாரக்க டவுள் திருவுளமிரங்கி, அவர்களுக்குப் பிரசன்னமா கி, அவர்கள் வரவினகாரணம் வினவ, விஷ்ணுமுத ளாகிய தேவர்கள் அதிவினயத்துடன் பணிந்து தா ருகாசூரன முதலிய அரகர்கள் தபோபலத்தால் பெற்ற வரங்களையும், அவற்றால் தேவர்கள் படுத்து

யரததையும் தெரிவித்து, அவர்களைச்சங்கரித்து, தங்கள் வருத்தங்களை நிவர்த்திக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்தனர். தயாமூர்த்தியாகிய ஸ்ரீசுப்பிரமணியசகடவுள் அவர்களைக் கிருபானோக்கத்தால் பார்த்து, அவ்விராககதரைச் சங்கரிப்போமென்று திருவாய்மலாந்தருளினா இதைக்கேட்ட தேவர்கள் மனங்குளிர்து, கண்களினினம நீர் தாராதாராயாய்ப்பெருக, பேரானந்த மடைந்தனர். உடனே தேவா, முனிவா, சித்தா, யட்சர்கள், அஷ்டவகுகள் முதலிய எல்லோரும் ஒருங்குசேர்ந்து ஸ்ரீசுப்பிரமணியசகடவுளுக்கு சேனாதிபதியங்கொடுத்தது வெகு ஆடம்பரச்சுடனே படாபிஷேகஞ் செய்தனர். பின்பு ஸ்ரீசுப்பிரமணியசுவாமிகள் வீரவாகு முதலிய தமது சேனையோடும், தேவசனியங்களோடும் கூடிப்போய் அவ்விராக்கதசேனையை எதிர்த்து, அவர்களெல்லோரையும் எம்புரஞ்சோத்து, அவ்விராக்கதையுங்கொன்று, ஜெயப்பிரதத்துடன சகல தேவர்களோடும் திருசெந்தூருக்கெழுந்தருளினார். அக்காலத்தில் தேவேந்திரன் ஸ்ரீசுப்பிரமணியசுவாமிகளுடைய புஜபலபராக்கிரமத்தைக்கண்டி மெச்சினவனாகி, அவரனுமதியின்பேரில் தன்னுலகத்துக்குச்சென்றுயவ்வனம், அழகு, சதகுணம், ஆபரணம் முதலிய எல்லாவிலட்சணங்களும் அமைந்து, தெய்வயானையெனப் பெயர்பெற்ற தன்குமாரத்தியை யழைத்துவந்து, ஸ்ரீசுப்பிரமணியசுவாமிகளுக்கு திருப்பரங்குன்றத்தில் திருக்கலியாணஞ் செய்

வித்தனன. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அவிடகதி லிருந்து தணிகாசலத்துக்கு எழுந்தருளினபின்பு, தேவேந்திரன் தன்னுலகத்திலிருந்து சூரபத்மன கொள்ளைகொண்டுபோன வளங்கொலலாவற்றையு ம் மறுபடி தன்னுலகத்துக்குக் கொண்டுவர எண்ணித் தணிகாசலத்துக்குவந்து, தன்கோரிககை யீ டேற ஒரு பிள்ளையார்கோயிலை * பிரதிஷ்டைசெ ய்து, ஆராதித்து, ஒரு தீர்த்தகதை யுண்டுபண்ணி அத்தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து, ஆராதித்து, அரியதவமசெய்து வந்தார். சிலகாலம் கழிந்தபின் தேவேந்திரனுக்குப் பரமேஸ்வரன பிரசன்னராகி, அவன எண்ணமறிந்து, மலையின்மீதேறி, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியிடத்தில வேண்டியவரங்களைப் பெற்றுக்கொள் எனறு ஆககி யாபித்து மறைந்தனர். பிறகு தேவேந்திரன் அத்தி ருமலைமேலேறி, கோயிலுக்குத்தெற்கில் ஒரு தீர்த்த த்தையுண்டாக்கி, அதில தெய்வலோகத்திலிருந்து வரவழைத்த செங்கழுநீர்க்கொழிகளை யுற்பத்திசெ ய்து அப்புட்பங்களால் தான் பிரதிஷ்டைசெய்த விநாயகரை யர்ச்சித்து, அத்தீர்த்தக்கரையில் ஒரு சிவ லிங்கத்தையுண்டாக்கி, ஆராதித்து, ஸ்ரீ சுப்பிரமணி யரைக்குறித்து அருந்தவஞ்செய்துவந்தனன். கார்த் திகைமாதம் பூரணையுள் கிர்த்திகை நட்சத்திரமுங் கூடிய நாளில், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் தேவே

* இது தற்காலத்தில செங்கழுநீர்ப்பிள்ளையார்கோயிலெ ன்று வழங்கிவருகின்றது.

ந்திரனுக்குக் காட்சிகொடுத்தது, உனக்கு வேண்டிய வரங்களைக்கேளென்று திருவாய்மலாந்தருளியகாலையில், தேவேந்திரன் அஞ்சலியஸ்தனாய், உள்ளன் போடுதொழுது, துதித்து, சுவாமி? சூரபதுமன் என உலகத்திலிருந்து கொள்ளைகொண்டிபோன கற்பகத்தரு, காமதேனு, சங்கரிதி, பதுமரிதி, சிந்தாமணி, ஐந்திராஸ்திரம், கட்கம், வசசிரப்படை, சுதனமமென்னும் ஐஸ்வரியத் தருமமணடபம் முதலிய வளங்களை யெல்லாம் தாங்கள்கொண்டிவந்து இந்தமலையில் சேர்த்திருக்கின்றீர்களல்லவா, அவற்றைக் கொடுக்கவும், நான் ஏற்படுத்திய தீர்த்தத்தில் தினந்தோறும் காலை, உச்சி, மாலை யென்னும் மூன்றுகாலத்திலும் காலத்துக்கொவ்வொரு பூவாக மூன்றுபுட்பங்கள்புட்பிக்கவும், அப்புட்பங்களை அத்திரிகாலங்களிலும் தாங்கள்தரித்துக்கொள்ளவும், இதுமுதல் சததுருபயமின்றிச் சொர்க்காதிபத்தியத்தை நான்செலுத்திவரவும், வரந்தரவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்தனன். சூரசுப்பிரமணியசுவாமிகள் அவன்கேட்ட வளங்களையும், இன்னம் சொர்க்கலோகத்திலிருக்கியோக்கியதையுள்ளதாகிய இமமலையிலுள்ள எவற்றையும், மற்றவர்களையும் கொடுத்தது மறைந்தனர். அந்தத்தீர்த்தமும், சிவலிங்கமும், தேவேந்திரன் ஏற்படுத்தியதலை இந்திரதீர்த்தமென்றும், இந்திரோஸ்வரரென்றும் வழங்கிவருகின்றன. இந்தத்தீர்த்தத்தில் செங்கழுநீர்புட்பம்பூத்து வந்தமையால் இதற்குத் தெலுங்கில கல்ஹார்தீர்த்தமென்றும், தமிழில் செ

ங்கழுநீர் தீர்த்தமென்றும் பெயராயிற்று அதுமுதல் இறந்ததீர்த்தத்தினால் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டுவருகின்றது. இதின் ஜலத்தை உள்ளன்புடன் தரிசித்தாலும், சிரசின் மேல் தெளித்துக்கொண்டாலும், உட்கொண்டாலும் ஏழேழுஜெனமததில்செய்த சகல பாவமும் நாசமடைந்து, இஷ்டகாமியம் சித்தியாகும். கார்த்திகைமாத பூரணை கிரத்திகையில் இத்தீர்த்தத்தினால் ஸநானம் செய்தவருக்குச் சித்தசுத்தி, தைரியம், ஞானம் உண்டாகும். பங்குனி அமாவாசையில் இத்தீர்த்தத்தினால் ஸநானம்செய்து யதாசக்திதானம் ரிசபக்தியுடன் செய்பவர்கள் சகல பாவமும் நாசமாகி சத்தியடைவார்கள்.

சுவாமி சந்நிதியிலிருக்கும் ஐராவதம்
திருப்பியிருப்ப நற்சூக்காரணம்.

தேவேந்திரன தானேறும் ஐராவதமெனனும் பட்டததுயானையை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகளுக்கு ஸ்ரீதனமாகக்கொடுத்ததுவிட்டான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் தேவேந்திரனைப்பார்த்து பட்டததுயானையில்லாமல் உன் உலகத்துக்கு நீபோனால், அசுரர்கள் அச்சந்தீர்த்து உன்னுடனே போராட வருவார்களாகையால், இந்த யானையை உன் உலகத்துக்கு அழைத்துக்கொண்டு போவெனலும், இந்திரன், சுவாமி? நான கொடுத்துவிட்டபொருளை மறுபடி பெற

றுக்கொள்வேனாகில் தததாபகாரதோஷம் வந்து சம்பவிக்கு மாகையால இந்த யானையை என் உலகத்துக்கழைத்துக்கொண்டுபோவது தகுதியல்ல, ஆனால் இந்த யானை இவ்விடத்திலிருந்தே என்னுலகத்தைப்பார்த்திருக்குமானால், இது அவ்வுலகத்திலிருப்பதை ஒத்திருக்குமென்று விண்ணப்பஞ்செய்ய, ப்ரீசுப்பிரமணியசுவாமிகள் அப்படியே பார்த்திருக்க அவ்வைராவதத்துக்கு உதரவுகொடுத்தனர். அதனால் இப்போது சிலாருபமாக இருக்கும் ஐராவதம் இந்நிரன உலகமிருக்கும் கிழக்குதிசையை நோக்கியிருக்கின்றது.

விஷ்ணுதீர்த்தம விஷ்ணேஸ்வரர் உற்பத்தி.

தாருகாக்ரூரன் படுத்தும்பாட்டைச் சகிக்கமுடியாத தேவர்கள் பிரமதேவனிடம்போய் வணங்கி, சுவாமி? சிவபெருமான் தாருகாக்ரூரனுக்குச் சகலவாங்குகளையும் கொடுத்தருளினார். அவற்றின வல்லமையால் அவன் எங்களை இரஷி பகலும் வருத்தப்படுத்துகிறான், எங்களால் பொறுக்கமுடியவில்லையென்றுபரிதபிதது விண்ணப்பஞ்செய்தகாலத்தில், பிரமதேவன் ஒன்றுந்தோன்றாதவனாகி, அத்தேவர்களை யழைத்துக்கொண்டு மகாவிஷ்ணுவிடஞ்கென்று அவருக்கு வந்தனை வழிபாடுகள்செய்து, தாருகனுடைய விருத்தாந்தங்களை யெல்லாம் தெரிவித்தபோது,

மகாவிஷ்ணு கோபாக்கிராந்தராகி, கருடவாகனத்தி
 னமீதேறி, அவ்வசரனுடைய பட்டணஞ்சென்று,
 அவனுடன் அனேகவருஷகாலங்களாகப் போர்புரி
 ந்து, கடைசியில் தன சக்கராயுதத்தை அவனமேல்
 பிரயோகித்தனர். தாருகாக்ரானேச சிரசசேதம் செ
 ய்யும்படிவிட்ட சக்கரமானது அவனகழுத்தில் ஒரு
 ஆபரணம்போலப்போய்த் தங்கிவிட்டது அவவா
 றுதங்கவே அவன அதைமகாவிஷ்ணு அறியர்தபடி
 தனமாயையால் மறைத்துவிட்டனன சக்கராயுதம
 திரும்பிவராமையால் மகாவிஷ்ணுநிராயுதபாணியா
 கி, அச்சூரனுடைய முனைமுகத்தூங்கமாட்டாதவ
 ராய்த்திரும்பித்தனனுலகத்தூக்குப்போயவிட்டனர்.
 தாருகாக்ரான் எதிரியற்றவனாய்த்தனபட்டணத்துள
 பிரவேசித்துதனனரணமனைக்குவந்து, தனகண்டத்
 திலிருக்குமசக்கரத்தை தனனாலானமட்டுமபிடுங்கியு
 ம், இன்னுமஅனேகராட்சதானைகொண்டுபிடுங்கிப
 பார்த்தும், அதுவராமையால்,கண்டபூஷணமாக இ
 ருக்கட்டுமென்று விட்டுவிட்டனன. பிறகு ஸ்ரீசுபிர
 மணியசுவாமிதாருகாக்ரானேசசங்கரித்தபின்போக்க
 ளத்தைப்பார்வையிட்டிவரும்போது, தாருகாக்ரான்
 கண்டத்தில் விசேஷ சோதியுடனே பிரகாசித்துக்
 கொண்டிருந்த மகாவிஷ்ணு சக்கரத்தைக்கண்டு, அ
 தையெடுத்துத் தனமார்பில் ஆபரணமாக அணிந்
 துகொண்டு திருச்செந்தூர்முதலிய ஸ்தலங்களிற் ற
 ள்கி பிறகு திருத்தணிகைக் கெழுநதருளிநார். இ
 தை மகாவிஷ்ணு அறிந்து அந்தச் சக்கரத்தைப்பெ

றும் பொருட்டுத் திருத்தணிகைக்குவந்து அம்மலையினமேற் பக்கத்தில் ஒருதீர்த்தத்தை யுண்டிபண்ணி, அதன்கரையில் ஓர்சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து, ஆராதிசது, அதற் கருகிலிருந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைக் குறித்துக் கடுமையான தவஞ்செய்து வந்தனர் சிலகாலத்துக்குப்பின் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அவருக்குப் பிரசன்னராகி, நீரேன இப்படிப்பட்ட அகோரதவஞ் செய்கின்றீர்? உமக்கென்ன வேண்டியது? கேளும் என; இதை மகா விஷ்ணுகேட்டு, பிரதட்சணஞ்செய்து, சாஷ்டாங்க தண்டன் சமர்ப்பித்தது, சுவாமி? எனக்குத் தேவரீருடைய தரிசனத்தைவிட வேறென்ன வேண்டியது, தாங்களே பரப்பிரம சொரூபம், வேதத்துக்கு அதீதப்பட்டவா, அசுர அந்தகாரத்தை அதஞ் செய்து, எல்லோரையும் இரட்சிப்பவா, என நானு விதமாகத் துதித்து, ஓ கருணாநிதி? நான் பூர்வததில் தாருகாக்ரானிடத்தில யுத்தஞ்செய்கையில், அவ்வரக்கன் தன்மாயையால் என் சக்கராயுதத்தை அபகரித்து கொண்டனன்; அது இப்போது தங்களுடைய திருமார்பில் ஆபரணமாகப் பிரகாசித்துக் கொண் டிருக்கிறது, எனது சிரேஷ்டமாகிய அச்சக்கராயுதத்தை எனக்குக்கொடுத்து என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தீர்த்தமும், சிவலிங்கமும், எனபேரால் வழங்கிவர கிருபைசெய்ய வேண்டுமென்று பிரார்த்தித்தனர். ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் கிருபானோக்கத்தால் அந்த சுதரிசன மென்னும் சக்

கராயுதத்தை மகாவிஷ்ணுவுக்குக் கொடுத்து, அவர் இன்னங் கேட்ட வரங்களெல்லாம் தந்தருளி அந்த ர்த்தியான மாயினார். ஆகையால் அந்தத்தீர்த்தமும், சிவலிங்கமும், விஷ்ணுதீர்த்தம் விஷ்ணேஸ்வர றொன்று வழங்கி வருகின்றன.

இந்தத் தீர்த்தத்தில் பிரதிதினமும் ஸ்நானம் செய்வோருக்கு ரோகசாந்தி, பாபசாந்தி, பாபநாசனம், புண்ணியவிருத்தி யுண்டாகும். இந்தத்தீர்த்தத்தை யுண்பவருக்கும் ரோக நிவாகதியுண்டாகும். இதில் ஸ்நானம்செய்து இதனகரையி லிருக்கும் செங்கழுநீர்ப் பிள்ளையா கோயிலில் செபம செய்வோருக்கு மந்திரசித்தி, இஷ்டகாமியாராத சித்தி, வெகு சீக்கிரத்தி லுண்டாகும். இதில் மாசிமாத வுதயகாலத்தி ல் ஸ்நானம்செய்து சக்தியானுசாரம் நிஜபக்தியுடன தானம் செய்வோருக்கு சகலசம்பத்து முண்டாகி, முடிவில் ஸ்கந்தலோக சித்தியுமுண்டாகும், மகா விஷ்ணுவுக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் காட்சி கொடுத்தநாளாகிய பங்குனிமாதம் உத்திர நட்சத்திரங்கூடிய ஆதிவாரதினத்தில் இதில் ஸ்நானம் செய்பவர் கோரிக்கையீடேறி, மெஞ்ஞான பதவி யடைவார். இதில் அதிகாலையில் அயன ஸ்நானஞ்செய்து முழு அன்புடனே தான முதலியவற்றைச் செய்து பிரதட்சணஞ் செய்பவருக்கு எகசக்கராதிபக்திய மும், தேவேந்திர லோகமும் பிராப்தியாகும். இந்தத் தீர்த்தத்தில் விதிப்படி முழுகி, அனுஷ்டானம் முடித்து, சத்கர்மஞ்செய்து, ஸ்ரீ சுப்பிரமணியசுவா

மிகளைத் தரிசித்தவருக்குப் புனர் ஜனனமில்லை. புருஷா, ஸ்திரீகள் எந்த சாதியாரானாலும், எத்தனை வயதுள்ளவரானாலும், இதில் சமயம் வாய்த்தபோது ஒருகாலத்தில் முழுசுவாரானால் அவர்கள் செய்த பாவங்கள் ஸ்ரீகாலத்தில் நாசமாகும். இதில் ஸ்ரீநானம் செய்யாதவர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்குப்பிரிய மில்லாதவராவா அவர்கள் ஜன்மம் விருதாவாக்கும், பக்திமுக்தி முதலியவற்றை இச்சிப்பவர் இதில் அவசியம் ஸ்ரீநானம்செய்ய வேண்டியது.

சேஷத்தீர்த்தம் சேஷேஸ்வர ரூபத்தி.

ஒருகாலத்தில் தேவர்களும், அசுரர்களும், திருப்பாற்கடலைக் கடைய யத்தனித்து, மந்தரகிரியை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும்கொண்டு அக்கடலைக் கடைந்தார்கள். அப்போது வாசுகியும், மந்தரகிரியைச்சுற்றி யிழுக்கப்பட்ட தனால் தேகமெல்லாங் காயப்படடி, பலஹீனமடைந்து, தன்மீது சயனிக்குள், ஸ்ரீமன் நாராயணமூர்த்தி யருகிற்சென்று, நமஸ்கரித்து, சுவாமி? என்னுடைய தேகமுழுவதும் காயத்தால் மூடப்பட்டிருப்பதைப்பற்றி நான் பலஹீன மாணேனாகையால், இந்தப்பூமியை எப்படி சுமப்பேனென்று பரிதபித்து விண்ணப்பஞ் செய்கையில், ஸ்ரீமன் நாராயணமூர்த்தி கிருபைகூர்ந்து, ஓவாசுகியே? இதைக்கொரு உபாயஞ் சொல்கிறேன், அதென்னவெனில், பூலோகத்தில் தணிகாசல மெ.

ன்றொரு பர்வதமுண்டு, நீ அங்கேபோய், சிவபெரு
 மாளைப் பணிந்து, அவரனுமதியினமேல் ஸ்ரீ சுப்பிர
 மணியசுவாமிகளைப் பிராத்தித்து வருவாயானால்,
 உன்னுடம்பிலுள்ள காயங்கள்மாறி, மறுபடியும் ப
 லாஷ்டிக னாவையென்ற திருவாய் மலாந்தருளினார்.
 வாசுகியும் மகாபாக்கியமென்று அப்பர்வதத்தை ய
 டைந்து, கோயிலுக்கு மேலண்டை ஒருதீர்த்தத்
 தையுண்டுபண்ணி, அதன்கரையில் ஸ்ரீமன் நாரா
 யணமூர்த்தி ஆக்கினைப்படி ஒரு சிவலிங்கத்தைப் பி
 ரதிஷ்டைசெய்து, ஆராதித்து, அதன்பின் ஸ்ரீ சுப்
 பிரமணிய சுவாமிகளுக்குப் பூசை, பிரதட்சணம்,
 நமஸ்காரம் முதலியவைசெய்து, அத்தீர்த்தக் கரை
 யிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைக் குறித்து
 அருமையான தவஞ்செய்து வந்தனன். ஒரு நாள்
 ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அவனுக்குப் பிரசன்ன
 மாகி, உன்கோரிக்கை யென்னவென்று கேட்க, வா
 சுகியும் பக்தியுடன் அனேக விதமாகத்துதித்து, சு
 வாமியே? தேவர்களும், அசுரர்களும், திருப்பாற் கட
 லைக் கடைந்தபோது, என்னை மந்தரகிரியில் சுற்றி
 யிழுத்ததனால் நான தேகமுழுவதும் காயப்பட்டுப்
 பலவீன மடைந்தேன், ஆகையால் இந்தப் பூமியைச்
 சுமக்கச் சக்தியற்றவனாயிருக்கிறேனென்று விண்
 ணைப்பஞ்செய்ய, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் கிருபா
 நோக்கத்தால் வாசுகியினுடைய தேகத்தைத் திரு
 நீறு பூசித்த விளர். வாசுகியும் விபூதி தரிக்கப்பெ
 ற்ற மகத்துவத்தால் தேகத்திலுள்ள இரணங்களை

றி, முன்னிலும் விசேஷ பலமடைந்து, வச்சிரசரீர
 னாகி, அப்பரமேஸ்வரனுடைய திருக்குமாரரை நம
 ஸ்கரித்து, தன்னாலுண்டாக்கப்பட்ட தீர்த்தமும்,
 சிவலிங்கமும் தனபேரால வழங்கிவரவும்; இதில்
 ஸ்நானஞ்செய்து மெய்யன்புடன இந்த சிவலிங்கத்
 தைப் பூசிப்பவருக்கு சகலபாவமும் நாசமாகி, வயி
 ற்றுவலி, நயனவியாதி முதலிய சகல ரோகங்களும்
 நீங்கி, தேகபலம், அழகு, செல்வம், புகழ் இவற்
 றைப்பெற அனுக்கிரகிக்கவும் வேண்டினன். அவ
 ரும் அப்படியே வரமளித்து அந்தர்த்தியான மாயி
 னார். ஆதலால் அந்தத்தீர்த்தமும், சிவலிங்கமும்
 வாசுகிபேரால் வழங்கி வருகின்றன.

பின்பு ஓர்காலத்தில் ஆகிசேஷன் இந்தத்தலத்து
 கருவந்து, இந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து ஸ்ரீ
 சுப்பிரமணிய சுவாமிகளைக்குறித்து அரிய தவஞ்செ
 ய்து, விசேஷ வரங்களைப்பெற்று போயினன், ஆத
 தால் இந்தத்தீர்த்தத்துக்கும், சிவலிங்கத்துக்கும்,
 சேஷதீர்த்தமென்றும், சேஷேஸ்வரரென்றும் பெ
 யருண்டாயிற்று. இவையனறி இத்தீர்த்தத்துக்கு
 ஸ்நானையென்றும் பெயருண்டு.

இராமதீர்த்தம் இராமேஸ்வரர் உற்பத்தி.

திரேதாயுகத்தில் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியூலோ
 கத்தில் ஸ்ரீராமராயவதரித்து, இராவணன், சும்பக

ானன்முதலிய அரக்கானைச் சங்கரித்து, அயோத்தி
 க்குப்போய், ராஜரீகமசெய்து கொண்டு வருங்கால
 த்தில், முனவசிஷ்ட ரிடத்திலும், அகஸ்தியரிடத்தி
 லும், சிவபெருமா னிடத்திலும், தானபெற்ற ஞா
 னோபதேசம் மோகத்தால் நிஷ்பிரயோசன மாயின
 தை நினைந்து, அது எப்படி தனக்குக் கைகூடி வரு
 மென்று சிந்தித்து வருத்தப்படுங் காலத்தில், ஒரு
 னாள ஸ்ரீராமருக்கு சிவபெருமான பிரசன்னராகி நீ
 யேன் சிந்தாக்கிராந்தனாகி யிருக்கிறாயென்று கேட்க,
 ஸ்ரீராமர் அச்சிவபிரானை துதித்துத் தனகுறைக
 னை விண்ணப்பஞ் செய்தனா. அதைக்கேட்டு சிவ
 பெருமான், ஓ இராமா ? தட்சணதேசத்தில் காஞ்சீ
 புரத்துக்கு வடமேற்கில் தணிகாசலமென்றொரு பா
 வதமுண்டு, அதில் அனேக திவ்ய தீர்த்தங்களும் சி
 வலிங்கங்களு மிருக்கின்றன. நீ அவிடத்துக்குப்போ
 ய், ஓர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து, அதன
 சமீபத்தில் என்குமாராகிய ஸ்ரீ சுப்பிரமணியரைக்
 குறித்துத் தவஞ்செய்வாயாகில், அவர் உனக்குப் பிர
 சன்னராகித் தத்துவவுபதேசஞ்செய்வார், அதனால்
 உன்கவலை ஒழியுமென்று திருவாய் மலர்ந்தருள, ஸ்ரீ
 ராமர் தணிகா சலத்துக்குவந்து, அவ்விடத்தி லொ
 ருதீர்த்தத்தை யுண்டுபண்ணி, அதன்கரையில் ஒரு
 சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆராதித்து
 அங்கு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளைக் குறித்துத் தவ
 மபுரிந்து வந்தனர். பின்பு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிக
 ள் அவருக்குப் பிரசன்னராகி, அவர்கோரிக்கை யறி

ந்து, தத்துவார்த்தங்களை நன்றாய் விளங்கும்படி யுணர்த்தி, தன்பட்டணத்துக்குப்போய், இராச்சியபரிபாலனஞ்செய்யவிடைகொடுத் தனுப்பினார். ஸ்ரீராமமூர்த்தியால் ஏற்படுததப்பட்ட தீர்த்தம் இராமதீர்த்த மென்றும், அவர் அர்ச்சித்த சிவலிங்கம் இராமேஸ்வர ரென்றும் பெயர் வழங்கிவருகின்றன.

நாரததீர்த்தம் நாரதேஸ்வரருற்பத்தி.

பூவத்தில் ஒருநாள் நாரதமகாமுனிவர் கைலாயகிரிக்குப்போய் பார்வதி பரமேஸ்வரரைத் தரிசித்துத் திரும்புக காலையில் சிவபெருமான் யானை, குதிரை, தேர், சிவிகைமுதலிய ஈலலவாகனங்க ளிருக்க ஏளரிஷப வாகன மேறுகின்றனரென்றும்; வாசனைத்திரவியங்கள் வேண்டியவையிருக்க விபூதியை யேன தரிககிராரென்றும்; நவரத்தின ஆபரணங்களிருக்க இழிவாகிய எலும்பு, தலை, பாம்பு, இறகு, ஓடு, விலங்கின் கொம்புமுதலிய நீசவஸ்துகளை ஏன் அணிந்து கொள்ளுகிராரென்றும்; இவ்வாறு சிவபெருமானுடையவாகனம், கலவை, ஆபரணம், உடை, உணவு, படை, சேனை, உருவம், பெயர், செயல், இருப்பிடம், முதலியவற்றின காரணங்களை யோசித்துத் தனக்குத் தெரியாமல் தியங்கி, அச்சந்தேகங்களை நிவர்த்திக்கும் பொருட்டு பிரமலோகம்போய் பிரமதேவனைக் கேட்டனர், அதற்குப்பிரமதேவன் இந்தச் சந்தேகங்களைச் சிவபெருமான், ஸ்ரீ சுப்பிரம

ணியசுவாமிகள் ஆகிய இவ்விருவரி லொருவரே நிவ
 ர்த்திக்க வேண்டுமே ஒழிய வேறொருவரால ஆகா
 தெனறும், அதற்குத் தகுதியாகிய ஸ்தலம் தணிகா
 சலமெனறும் தெரிவித்தனர். பின்பு நாரதமகாமு
 னிவர் பூலோகத்துக்கு, திருத்தணிகைக்கு வடமே
 ம்கிலுள்ள ஒருமலையிலிறங்கி, அங்கே ஒருதீர்த்தமு
 ண்டாக்கி, ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டைசெய்து, பூசி
 த்து, அரியதவஞ் செய்கையில், சிவபெருமான் நார
 தருக்குப் பிரசன்னராகி, அவர்கருத்தையறிந்து, உன
 கோரிக்கையைத் தணிகைமலையேறி நிறைவேற்றிக
 கொள்ளென் றாக்கியாபிதது அந்தர்க்தியான மாயி
 னார். அதன்பின் நாரதமகாமுனிவர்தணிகாசலமேறி,
 ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைக்குறித்து அகோரதவ
 ம்புரிய ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அவருக்குப் பிர
 சன்னமாகி, உனக்கென்ன வரம்வேண்டியது, கே
 ளென, நாரதமகாமுனிவர் எழுந்து, விதிப்படி வந்
 தனைசெய்து, வேதவாக்கியங்களால் துதித்து, தன
 சந்தேகங்களை வெளியிட, அவை ஒவ்வொன்றிற்கும்
 தகுதியான சமாதானங்களைச்சொல்லி மறைந்தனர்.
 நாரதா பூசித்தசிவலிங்கம், நாரதேஸ்வர ரென்றும்,
 அவருண்டாக்கிய தீர்த்தம் நாரததீர்த்த மென்றும்
 சொல்லப்படும். புரட்டாசிமாதம், அமாவாசைக்கடு
 த்த நாளாகிய பிரதமை அஸ்தநட்சத்திரத்தில் இந்
 தத் தீர்த்தத்தில்முழுக்கி, நாரதேஸ்வரரைத் தரிசித்
 தவர் வல்வினை யொழித்து, நல்லபேறடைவார்.

சப்தரிஷிதீர்த்தம் சப்தரிஷீவ்வரர்
உற்பத்தி.

பூர்வத்தில் சனத்குமாரரால் தணிகாசல மென் பது சகலபாவங்களையும் போக்கடித்து, சம்சார சாகரத்தைத் தாண்டச்செய்யு மென்று சொல்லக் கேட்ட சப்தரிஷிகள், பூலோகத்தில் சகலபுண்ணிய தீர்த்தங்களிலும் ஸ்நானஞ்செய்து, இந்தத் தலத்து க்குவந்து, இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீவ் விய தீர்த்தத்தையுண்டாக்கி, அந்தந்த தீர்த்தக்க ரையில் ஒவ்வோர் சிவலிங்கத்தைப்பிரதிஷ்டைசெய் து, அர்ச்சித்து, சிவப்பிரசாதமபெற்று, பின்பு ஸ்ரீசு ப்பிரமணிய சுவாமிகளைத் தரிசித்து, அவாளவாளுக்கு வேண்டிவன வற்றைப்பெற்றுப் போயினர். அந் த எழுவரும் ஏற்படுத்திய தீர்த்தம் சப்தரிஷி தீர்த் தமென்றும், அவர்கள் ஆராதித்த சிவலிங்கங்கள் ச ப்தரிஷீஸ் வரரென்றுஞ் சொல்லப்படும். இது இப் போது ஏழுசுனையெனப் பிரசித்தியடைந்து, இதில் கனனிகைகள் கோயிலிருக்கின்றன.

கீழ்திருத்தணிகையில் வீற்றிருக்கும்
விஜயராகவசுவாமிகள் வரலாறு.

திரேதாயுகத்தில் ஸ்ரீராமர் பிதர்வாகிய பரிபா லனஞ்செய்யச் சீதாபிராட்டி யுடனும் இலட்சுமண

ப பெருமாளுடனும் வனவாசம செய்திருக்கும்போது, பொன்மான் வேடம்பூண்டுவந்த மாரீசனைத்தொடர்ந்து ஸ்ரீராமாசெல்ல, அவரைத் தேடிக்கொண்டு இலட்சுமணப பெருமானும்போக, அந்தசமயம்பாராதது சன்னியாசி வேடத்தரித்துவந்தது, இராவணன சீதாபிராட்டியாரை எடுத்தபபோயினன இதை யறிந்த ஸ்ரீராமா இராட்சத சங்காரஞ்செய்யச் சாவாஸ்திரக்கியானமும், ரௌத்திராஸ்திரமும் பெறவேண்டி சிவாராதனை செய்து, பதினைந்துநாள் அரியதவஞ் செய்யுங்காலையில், சிவபெருமான பிரசன்னராகி, உன்கோரிக்கை மீயன்னவென்று கேட்க, ஸ்ரீராமர் வந்தனை வழிபாடுகள்செய்து தன்னபிப்பிராயத்தை வெளிப்படுத்தினர். அதற்குச் சிவபெருமான, நான் உனக்கு உபதேசிக்கக் கர்த்தனல்லன், தண்டகாரணியத்தில தணிகாசல பர்வதத்தில் என்குமாரனாகிய ஸ்ரீ சுப்பிரமணியரிருக்கிறார், அவருக்குச் சகலசாஸ்திரமு முபதேசிக்க அதிகாரம் கொடுத்திருக்கின்றனம், நீ அவ்விடம்போய், நந்திரதிமுதலிய தீர்த்தங்களில் முழுகித் தவம்புரிவாயாகில் உன்கோரிக்கை யீடேறுமென்று மறைந்துபோயினர். பின்பு ஸ்ரீராமர் தணிகாசலத்துக்குவந்து அங்கிருக்கும் திவ்விய தீர்த்தங்களில் ஸ்நானஞ்செய்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைக் குறித்துத் தவஞ்செய்தனா. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் பிரசன்னராய், அவர்மனோ பீஷ்டமறிந்து, சர்வாஸ்திர கியானத்தையும், ரௌத்திராஸ்திரததையுங் கொடுக்கா

யானுகூல மாகுமபடி ஆசீர்வதித்து, அயோத்திக்குத் திரும்பிப்போகையில் அவ்விடத்துக்கு வந்து போகும்படி சொல்லினர். அப்படியே ஸ்ரீராமர் இலங்கையில் இராவணதிகளைச் சங்கரித்துப் புட்பக விமானத்தினமேல் அயோத்திக்குப் போகும்வழியில் தணிகாசலத்திலிறங்கி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைத்தரிசிக்க, அவா மலையின்மேல் தன்பக்கத்திலிருக்கச் சொன்னபோது, சுவாமி? தாங்களெனக்குக்குருவாகையால். நான தங்களுக்குச் சமானமாயிருக்கலாகாதென்று, கீழ்ததிருத்தணிகையில் நந்தியாற்றங்கரையில், ஒரு திருக்கோயிலில் எழுந்தருளியிருந்தனா. இவா இராவணதிகளை ஜெயங்கொண்டி வந்தமையால் இவருக்கு விஜயராகவ சுவாமியென்று பெயரிட்டு, சிலவேளை அங்கிருக்கச்செய்து பின் அயோத்திக் கணுப்பிவிட்டாரா.

இந்த ஐதீகத்தை யனுசரித்தது இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் விஜயராகவ சுவாமிகளுக்கும, விஜயவல்லித் தாயாருக்கும் நித்தியபூசைநிலே தனங்களும் நடந்து வருகின்றன.

நந்தியாற்றில் முழுகி விஜயராகவ சுவாமிகளையும், விஜயவல்லித் தாயாரையும், பக்தியுடன் தரிசித்தவருக்கு சகலவித்தையும் பரமபதமும்பிராப்தியாகும்.

தெய்வயானையமமன், வள்ளியம்மன்
இவர்கள்வரலாறும், வள்ளியமமையார்
திருக்கலியாணமும்.

பூர்வத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு புத்திரிகளாகிய அமி
ர்தவல்லி, சுந்தரவல்லி யென்பவர்கள் ஸ்ரீ சுப்பிர
மணியசுவாமிகளை மணம்புரியக்கருதி கைலாயத்தி
லிருக்கும் சரவணப் பொய்கையில் தவஞ்செய்திரு
ந்தனா. அவர்களுக்கு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள்
பிரசன்னராகி, அமிர்தவல்லி? நீ தேவேந்திரன் புத்
திரியாகவும், சுந்தரவல்லி? நீ ஓர்முனிவா புத்திரி
யாகவும், அவதரித்து வளர்ந்துகொண்டிருப்பீர்கள்,
அக்காலத்தில் நாம் வந்து உங்களை மணம்புரிவோம்
என வரமளித்து மறைந்தனா.

அப்படியே அமிர்தவல்லி தேவேந்திரன் புதல்வி
யாக உற்பவித்து, நாற்கோடுள்ள வெள்ளையானை
வளர்க்க, அக்காரணத்தால், தெய்வயானை யென
னும பெயர்பெற்று, திருப்பரவ குளமென்னும் ஸ்
கலத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளை மணந்து த
ன்தவ மீடேறப் பெற்றனள்.

சுந்தரவல்லி தீயைவளர்த்தி அதில்மூழ்கிச் சூட்
சும தேகத்துடன் தொண்டைநாட்டில் மேற்பாடிக்
குச் சமீபத்திலிருக்கும் மலைச்சாரலில் தவஞ்செய்து
கொண்டு சமயத்தை யெதிர்பார்த்திருந்தனள்.

முனபு ஓர்காலத்தில் ஓர்காரணத்தால் சிவவேடந்,
நீரித்து வந்த கண்ணுவமுனிவர் மகாவிஷ்ணுவைப்

பூலோகத்தில் மாண்டனாய் அவதரிக்கவும், அவர்பத் தினியாகிய மகாலட்சுமியைப் பெண்மானாகப் பிறக்கவும், உபேந்திரனை வேடர்குலத்தில் உற்பவிக்கவும் சபித்தனர்.

அப்படியே மகாவிஷ்ணு சிவமுனிவரென்னும் ஓராதபசியாய் அவதரித்து, தணிகாசலத் தருகிலிருக்கிற ஓர ஆரணியத்தில் தவம்புரிந்து வந்தனா.

மகாலட்சுமியும் மேற்பாடியைச் சுற்றியிருக்கும் வனத்தில் ஒருபெண் மானாயத் தோன்றியிருந்தனர்.

உபேந்திரன் மேற்பாடிக்கருகில ஸ்வலகிரியில்வேடாகுலத்தில் அவதரித்து வேடம்பி என்னும் பெயர் வகித்து அரசனாக இருந்தான்.

பூவஜனமத்தில் தனக்குத் தேவியாயிருந்த மகாலட்சுமி, முன்மேற்பாடி வனத்தில் மான்றூபமாகிச் சஞ்சரித்துக்கொண்டிருந்தவள், ஒருநாள் சிவமுனிவா தவம செய்துகொண்டிருக்கும் ஆச்சிரமத்துக்குச் சமீபத்திலவர அம்முனிவா (பூர்வமதான்மகாவிஷ்ணுவாதலால்) அம்மானை கண்டமாத் திரத்தில் மோகங்கொண்டனா. உடனே அந்தமான் கருப்பமாகி, ஒருபெண் குழந்தையைன்று, அதுதன் ஜாதியாயிராமல், பெண்ணுருவமாயிருந்தமையால் அதைப்பார்த்துப் பயந்து, முனிவர்சமீபத்தில் வள்ளிக்கிழங்கு கிண்டியெடுத்த ஒருகுழியில் அதைவிட்டுப்போய்விட்டது. சூட்சும தேகத்துடன் அம்மலைச் சாரலில் தவஞ்செய்துகொண்டு, சமயம் பார்த்திருந்த சுந்தரவலையார் தான், அக்குழந்தை ரூபமாயவத

ரித்தது. தணிகாசலத்துக்கு மேற்கிலிருக்கிற லவல கிரியெனனும் பாவதத்தருகில ஸ்பாடிக நகரமென றுசொல்லப்பட்ட ஓா பட்டணத்தில இராஜரீகம செய்திருந்த வேநம்பி யெனனும் வேடராசன தன சேனையுடன் அவ்வனத்துக்கு வேட்டையாட வந்த போது, சிவமுனிவர் ஆச்சிரமத்தருகில் சிறுகுழந்தை அழகுரலைக்கேட்டு, அதை எடுத்து வரச்சொல்லிக் கையில் வாங்கிப்பார்த்தது, மனமகிழந்து, பூரித்துத் தனக்குப் பெண்குழந்தை யில்லாமையால் கடவுள் இக்குழந்தையைத் தந்தருளினாரென்று எண்ணி, தனமானிகைக்குக் கொண்டிபோய்த தனமனை வியிடங்கொடுத்து, பெரியோர்களால், வள்ளிக் குழியிலிருந்தெடுத்த காரணத்தால் வள்ளியமமை யென்று பெயரிட்டு, அத்தியந்த ஆசையுடன் வளர்த்துவர, இக்கன்னிகைக்கு யுக்தமான வயது வந்தவுடனே, குலாசார விதிப்படி வேநம்பி இராஜன மகனையழைத்து, அமமா ? நீ யிதற்குச் சமீபத்திலிருக்கிற தினைப் புனத்தைக் காவல காத்துவா, என்று சொல்ல, வளளிநாயகியாரும் உடன்பட்டு, தினைப் புனத்துக்குப் போய், பரணின்மேலேறி, பட்சி முதலியவைவந்து பயிரைக் கெடுத்தி செய்யாமல் இருக்க ஆயால் ஓட்டிக்கொண்டும பரடிக்கொண்டும் இருக்கும் நாளில், நாரத மகாமுனிவர் அவ்வழியாய் வருகையில் அவ்வள்ளி நாயகியாரைப்பார்த்தது, அதிவேகமாய் தணிகாசலத்துக்குவந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளை நமஸ்கரித்து, சுவாமி ? நான் வருகிற வழியில் இது

ற்குச் சமீபத்திலிருக்கிற லவலகிரியில் ஒருசிறு பெண்ணைப் பார்த்தேன். அக்கன்னிகையைப்போல் ரூபலா வண்ணியத்திலும், குணதிசயத்திலும், திரிலோகத்திலும், நானகண்டதிலலை, அந்தக்கன்னிகையைத் தாங்கள் மணமுரிந்தால் தங்களுக்குத் தகுதியானவளா யிருப்பாளென்று விண்ணப்பஞ் செய்து போயினர். பின்பு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் தாம் பூவும் சுந்தராவல்லிக்குக் கொடுத்த வாக்கு நிறைவேற்றுங்காலம் சமீபித்ததென்று, சிவபெருமான் அனுமதிபெற்று, ஒருவேடனபோல் உருக்கொண்டி லவலகிரிக்குப்போய், வள்ளி நாயகியைக்கண்டு, மோகங் கொண்டவர்போல அந்தக்கன்னிகை யுடன் சரசு சொற்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேடராசன் சேனைகளுடன் அவ்விடம் வந்தான். அப்போது ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அப்பரணிற் குச் சமீபத்தில் ஒருவேங்கைமர மாகிரீன்றனர். வேடராசன் வேங்கைமரத்தைப் பார்த்துத் தன்பெண்ணையழைத்து, அம்மா ? இது என்னபுதுமை, இவ்விடத்தில் ஓர் செடியுண்டா யிருக்கிறதென்று கேட்க, அந்தக் கன்னிகையும், ஓ பிதாவே ? எனக்கும் இது ஆச்சரியமா யிருக்கிறதென்று சொல்ல ; மற்றவேடர்கள் இதை வெட்டி எறிந்து போடவேண்டுமென்று சொன்னார்கள், அதற்கு வேடராசன் அவர்களைத்தடுத்தது எனக்குப் பெண்சந்தான மில்லாதிருந்தபோது ஒருபெண் குழந்தையைக் கட்டாட்சித்தருளிய கடவுள் இப்போது அப்பெண்குழந்தை வெயி

லில் வருத்தப் படுகிறதென்று நிழலுண்டாக்க ஒரு மரத்தை உண்டாக்கினாரென்று ஆனந்தப்பட்டு அதை வெட்டப்படாது என்று தடுத்தது தான்போக வேண்டிய வேட்டைக்குப் போயினான். உடனேவேங்கை மரமாயிருந்த ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் முன்போல வேடவருவததோடு வள்ளிநாயகிக் கெதிரி ல்வின்று விரகதாபச் சொற்களைச் சொல்லவும், வள்ளிநாயகியார் மறுத்து மறுமொழி கூறவும், இப்படியிருவரும் வாதாடிக்கொண்டிருக்கையில், வேட்டைக்குப்போன வேடராசன் பரிவாரத்துடன் திருமடிகையில் அவ்விடத்துக்குவர, ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் விருத்தப்பிராமண வேடம்பூண்டு, வேடராசன் னெதிரிப்போய், ஆசீர்வதித்து, விபூதி கொடுக்க, அதை அன்புடனேவாங்கித் தரித்த வேடராசன், வந்தகாரிய மென்னவென்று கேட்க, விருத்தப்பிராமணன் “* குமரியாடவந்தனம்” என்று சிலையாகச் சொல்லவும், உம்மிஷ்டப்படியே தீர்த்தமாடி, இந்தப் பெண்ணுக்குத் துணையாயிருமென்று, அவ்விடத்தில் விட்டுப்போயினான். பின்பு விருத்தப் பிராமண வேடம்பூண்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் வள்ளிநாயகியாரை ஆசீர்வதித்து, விபூதி கொடுத்து, அக்கன்னிகை கொடுத்ததேனும் தினை

* குமரியென்பது விவாக மாகாதபெண்ணுகும் அம்மலையிலுள்ள ஓர் தீர்த்தத்தாகும் பொருளாம். இத்தீர்த்தத்தில் வள்ளிநாயகியார் மஞ்சளுரைத்துக் குளித்த அடையாளங்கள் இப்போதுங் காணலாம்.

மாவும் உண்டு, தனக்குத் தாகவிடாய் அதிகமாகவிருக்கிறதாகத் தோற்றுவித்து, தண்ணீர்த் துறையைக்காண்பிக்க வேண்டிக்கொண்டார். அதற்கு வள்ளிநாயகியார் இசைந்து, சமீபத்திலிருக்கும் ஓர் சுணைக்கழைத்து போய்விட, அதில் தண்ணீர் அருந்துவார்போல நடித்து, வள்ளிநாயகியாரைப்பார்த்து, ஒபெண்கள் சிகாமணியே? எனதாக விடாய் தீர்த்தனை, அதுபோல என்மோக விடாயும் தீர்த்தருள வேண்டுமென்று இருகையுங் கூப்பிச்சொல்ல, வள்ளிநாயகியார் கோபித்துத் திரும்பினாள். அப்போது யானையெக்கண்டால் வள்ளிநாயகியாருக்குப் பீதியுண்டாமென்று தெரிந்த ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் பிரணவசொருபியான விநாயகரைத் துதிக்க, அவர் யானையுருவாய் வள்ளிநாயகிகளெதிரில்வந்தனர். அதைப்பார்த்த வள்ளிநாயகியார்பயந்து திரும்பினவளாய் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளாகிய விருத்தருக்குப் பின்வந்து அடைக்கலமென்று கட்டிக்கொண்டனர். அப்போது அவர் விநாயகரை நமஸ்கரிக்க, அவரும் அந்தர்த் தியானமாயினார். அதன்பின் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளும் தம்முடைய நிஜவுருவத்தைக்காட்டி வள்ளிநாயகியாருடன் மனமொத்திருந்தனர். இப்படிச் சிலகாலம கழிந்தபின் வேடர்கள் தினைப்புனத்தை யறுத்துவிட, வள்ளிநாயகியார் வெளியேவந்து புனம் காக்கும் வேலையின்று, தனியே தனக்காக அமைத்த வீட்டிலேயே யிருந்து, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளை நினைந்துவருந்தி யிருந்தனர். இத்தையறிந்த ஸ்ரீ சுப்பி

ரமணியசுவாமிகள் ஒருநாள் இரவில் வள்ளிநாயகியா
 ரிருப்பிடஞ்சென்று, அக்கன்னிகையை அழைத்துக்
 கொண்டு, அவ்ஜூருக் கருகிலிருக்கும் ஓசோலையில்,
 தங்கியிருந்து, வேடராஜனுக்குத் தன்புத்திரியை ஒ
 ருவேடன் அழைத்துப் போயினதாகச் சொப்பனரு
 சாதித்தனா. உடனே வேடம்பி இராசன நித்திரை
 தெளிந்து தனமாளிகையில் வள்ளிநாயகி யாரைத்
 தேடிக் காணாமல், எங்கெங்குந்தேடி, கால ஆடிச்சு
 வட்டின் குறியால் சோலையில் ஒருபுருஷனுடன் கூ
 ட இருப்பதுதெளிந்து, தனபரிவாரத்துடன் அங்கு
 வந்து, அவனும் அவன்பரிவார வீரரும் ஸ்ரீ சுப்பிர
 மணிய சுவாமிகளினபேரில் சரமாரி பொழிந்தனா
 அப்போது ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் தமது கொ
 டியாகிய சேவலைநினைக்க, அக்கணமே அது அங்கு
 வந்து கொக்கரிக்க, அத்தொனியால் அவர்களெல்
 லோரும் மரணமூர்ச்சை யடைந்தனா. வள்ளிநாய
 கியார் தனது உறவின்முறையார பட்டபாட்டைப்
 பார்த்து சிந்தைகலங்கி, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிக
 ளடியிற்பணிந்து நானாவீதமாகத் துதித்து, தனநிமி
 த்தம் தன்தகப்பன் முதலியோருக்குவந்த ஆபத்தை
 நீக்கப் பிரார்த்திக்கையில், தயாசொருபரான ஸ்ரீ சு
 ப்பிரமணிய சுவாமிகள் கிருபையோடு மடிந்து விழு
 ந்த எல்லோரையும் உயிர்த் தெழும்படிச் சிந்திக்க,
 அவர்களும் தூங்கியெழுந்தவர்போ லெழுந்தனா உ
 டனே ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் தம்முடைய நிஜ
 புருஷத்தைக்காண்பிக்க, வேடம்பி இராசன்முதலாகி

யயாவரும் எல்லையிலலாத அச்சத்தோடும், ஆனந்தத் தோடும், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைத் துதித்துப் போற்றினர்.

வேளம்பி அரசன் வேண்டுகோளின்படி, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் ஸ்பாடிக நகரத்தில் தனமாளிகைக் கெழுந்தருளித், தன் தாய்தந்தையரான பாவதி பரமேஸ்வரரை நினைக்க, அவாகள பிரமன், விஷ்ணுமுதலிய சகலதேவர்களுடனும் அவ்விடத்துக்கு வந்து, விசுவகாமாவினால விசித்திரமான விவாகமண்டபம் நிர்ணயித்தது, அதில் சமஸ்த்தேவா, சித்தீர், முனிவா, ரிஷிகள் முதலியோர முன்னிலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கும், வள்ளி நாயகியாருக்கும், மாசிமாதம் பூசநடசத்திரத்தில் சகல வைபவத்துடன் திருக்கலியாண மகோற்சவத்தைச் செய்வித்தனா அப்போது ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் மிகுந்த சந்தோஷத்தோடு தன தேவியுடன் தாய்தந்தையரை நமஸ்கரித்து, எல்லாத் தேவருடமுகழ், அவரவ ரிருப்பிடத்துக்குப்பேரகச செலவுகொடுத்தது, பார்வதி பரமேஸ்வரரைக் கைலாயத்துக் கெழுந்த நஞ்சசெய்து, தான் வள்ளிநாயகியார் சமேதராய்ப்பத்தார்களுக்குக் காட்சியும், வேண்டியவாங்களை யும், கொடுத்து இரட்சிக்கத் தணிகாசலத்துக் கெழுந்தருளி, அங்கு தெய்வயானை ஆம்மனுக்கும், வள்ளிநாயகியாருக்கும், அவரவர்கள் வரலாறுகளைச் சொல்லி அவ்விருவரும் மனமொத்து ஏகோபித்திருக்க, வள்ளிநாயகியார் வேண்டுகோளின பேரில் தணிகாசலத்

துமகத்துவங்களைத் திருவாய் மலர் தருள்வாராயி
 னார் அவையாவன:—

தணிகை மகத்துவம்.

தணிகை மலையைத் தரிசிப்பவர் பாவத்தை போ
 க்கடிப்பாரா.

இந்த மலையைக்கண்டு கர்வத்தினால் வணங்காதவ
 ரா இதற்குமுன தாங்களடைந்த புண்ணிய பலனகளை
 விழப்பாரா.

இந்த மலையைக்கண்டு அனபோடு வணங்குகிறவ
 ர், இதற்குமுன தாங்களடைந்த புண்ணியம் கோடி
 யாக அதிகரிக்கும் படியான பலனைப்பெறுவாரா.

கிர்த்திகை நாளில் தணிகை மலையைத் தரிசித்த
 வா, பாவத்தை நாசப்படுத்தி மனோபீஷ்டத்தை அ
 டைவாரா.

சிவகங்கை, குமாரதீர்த்தம், நந்திநதி, பிரமதீர்த
 தம், விஷ்ணுதீர்த்தம், முதலியதீர்த்தங்களில் விதி
 ப்படிமுழுக்கி, வீராட்டகாசேஸ்வரர், ஆபத்சகாயா,
 குமாரேஸ்வரர் இவர்களுடன எனனையும் தரிசிப்ப
 வா பலவழி வினைகளையும் போக்கடித்து, அளவில்
 லாத புண்ணியத்தைப் பெற்றுவாழ்வார்.

கார்த்திகைமாதக் கிர்த்திகையில் என்னை இத்தல
 த்தில் விதிப்படி தரிசிப்பவர் ஏழேழுஜனமம் பிரா
 மணராய், தனாஷ்டியராய், வேதபாரகராகி, சுவாக்
 கமடைவர்.

அயனங்களில், மாசசங்கிராந்திகளில் என்னை யீ
க்தலததில கிரமப்படி தரிசிப்பவருக்கு சர்வபாவமு
மநாசமாகி, சகலபந்தமும் விடுபட்டு, சதகதிகிடை
கரும.

பிரயத்தின பூவமாக இத்தலத்துக்குவந்து இதி
ல என்னை அன்போடு துதிப்பவர்க்கும், கூணகால
ம பக்தியுடன் அரியதவஞ் செய்வோருக்கும், புனா
ஜனனயிவ்லை.

எய்விதத்திலாவது இந்தத்தலத்துக்கு வந்து எ
ன்னை உள்ளனபுடன் தரிசிப்பவா சகல விரதபலனு
ம், சகல தீர்த்தஸ்நான பலனுமடைந்து என்தயவை
ப்பூரணமாகப் பெற்று, நல்லபதவியடைவார்.

தணிகைமலைக்குப் போகலாமென்று அன்போடு
மனதில் நினைத்தாலும், இவ்வருக்கருகில் வந்தாலு
ம, இவ்வூரைநோக்கிப் பத்தடி நடந்தாலும் கெடுதி
செய்யும் நோயெல்லாம் ஒழியும்.

இந்தமலை அடிவாரத்தில் முழு அன்புடனே ஒரு
இரவாவது அல்லது ஒரு முகூர்த்தகாலமாவது வசி
ப்பவர் துஷ்காமங்களைப் போக்கடிப்பார்.

இந்தச் சன்னிதானத்தில் பக்தியுடன் ஒரு முகூ
ர்த்தகாலம் வசித்தால் துஷ்கர்மசின்தை நிவார்த்தியாய்
சனமார்க்க புத்தியுண்டாகும்

இந்தத் தலத்திலுள்ள எந்தத்தீர்த்தத்தில் ஸ்நா
னஞ் செய்தாலும் எனக்கு அதிகபிரீதியாம்.

இந்தத்தலததை ஏதாவது ஒருகாலத்தில் தரிசித
புக்காலும், இதரால் உரைக்கக் கேட்டாலும், ஸ்மரித்

தாலும், ஸ்பரிசித்தாலும், பூசித்தாலும், பலஜன்மங்
களிலசெய்த பாவங்கள் நாசமாகும்.

இந்தச் சன்னிதானத்தில் பக்தியுடன செத்தை,
சூப்பை, முதலியவற்றைப்போக்கி ; புல, பூண்டு, மு
தலியவற்றைக் களைந்து சுத்திசெய்வோரும் : பசுவி
ன் சாணத்தால்மெழுகிச் கோலம் போடுவோரும்
திருவிளக்கிடுவோரும் . பாவவிமோசன மடைந்து,
சத்புத்திர, பவுத்திர, போகமுதலிய சமபுத்துகளை
பபெறுவார்.

இந்தத்தலத்தில் ஓமாதிகளை விதிப்படி செய்பவர்
இகத்தில புத்திர, பவுத்திரபோக முதலியவற்றைய
ணுபவித்து, தேகார்த்தத்தில் ஒருமனு ஆயசுவரையில்
சொர்க்க பதவியடைந்து பின் எனனுலகமடைவார்.

இந்தத்தலத்துக்கு உள்ளனபோடு கொடை, சா
மரம், முதலியவற்றைத் தானம் செய்பவருக்கு சகல
கோரிக்கைகளும் ஈடேறும்.

இந்தத்தலத்தில் புதிதாக ஒருதிருப்பணி செய்வ
தைப்பாக்கிலும் பழையவற்றை விதியுடன புது
பபித்தல் விசேஷ சிறப்புடைத்தாம்.

தோ, யானை, குதிரை, சிவிகை, முதலியவற்றை
அன்போடு எனக்குக் கொடுப்பவா அவ்வவகை
வாகனத்திலேறி தேவலோகம் போவார்.

வேதம், ஆகமம், கல்வி, இவற்றை யித்தலத்தில்
ஒதுவிப்பவா இஷ்டசித்தியடைந்து, அறிவு, ஆயசு
போகம் கூடிய செல்வராகி முடிவில் முமமலமும நீ
ங்கப்பெறுவார்.

சோலை, நந்தவனம், தீர்த்தம முதலியவற்றையித் தலத்தில் அனபுடன உண்டாக்குவோரும்; தூபம், தீபம், புட்பம் முதலிய கைங்கரியம் செய்வோரும் என் உலகத்தில் வசிப்பார்.

விரதம்பூண்டு இந்தத்தலத்தில் பிராமண சமாராதனை செய்தால் பிரமா, விஷ்ணுமுதலிய சகல தேவர்களும் பிரீதியடைவார்.

இந்தத்தலத்தில் வினேந்ததானிய அன்னத்தில் நெய், தேன, பால்கூட்டி மிகுந்த சிரததையுடன் ஒருவன பதினாயிரம், ஐயாயிரம், இரண்டாயிரத்தை ஒருநாறு ஒமம்செய்து, ஆவாஹிக்கொடுத்தால் அவன சர்வவிதகைக்கு மதிகாரியாவான்.

விஷ்ணுபக்தி யுடையவருக்கு இந்தத்தலத்தில் தானங்கொடுத்தால் விஷ்ணுவை அத்தியந்தபக்தியுடன் பூசித்தால் எனபலன கிடைக்குமோ அந்தபலன்கிடைக்கும்

இந்தத்தலத்தில் யதீபாதயோகத்தில் ஒருயோகிக்கு ஏதாகிலும் தானஞ்செய்தால், அதில் உபயோகப்படுதலும் என் மேருபாவத்தளவு எள்தானங்கொடுத்தால் எனபலனே அநதபலனைக் கொடுத்தது, தானங்கொடுப்பவனைச் சுததாத்துமாவாகவி விஷ்ணு சாலோக்கிய பதவி யடையசெய்யும்.

இந்தத் தலத்திலுள்ள தீர்த்தங்களில் விதிப்படி ஸ்நானஞ்செய்து, இந்த சன்னிதானத்தில் ஆகமத்தில் சொனபடியானாலும், அல்லது அவாளவானுடைய மதஞ்சுத்திரப் படியானாலும் ஒமகுண்டத்தை

சாஸ்திரப்படி நிரமாணித்து, 'மாசிமாதம் திருவாதி ரைநாள்தொடங்கி நெய்யாலும், சாக்கரையாலும், செய்தபாயசததால் எனக்குப் பிரீதியாய் தினதினம் மூவாயிரம் ஓமம்செய்தால், முமமலங்களு மொழிந் து, என்பிரசாத மடைந்து, என்சொருபமாவா.

அன்புடனே இரண்டு காராமபசுவை எனக்குத் தானங் கொடுப்பவரும், சன்னிதானத்தில குங்கிலி யதூபத்தைக் கொடுப்பவரும், எவவிததுஷ்டராண லும் சகலபாவங்களிலு மிருந்து விடுபடுவார.

பக்தியுடன் 'எனக்கு பூமிதானஞ் செய்பவா மறு ஜனமத்தில் செல்வமிசூந்து, வாழ்ந்து, அழகும் சவு க்கியமு முள்ள தேகததோடு பூமியாளவாராவா.

இந்தததலத்தில் மெய்யனபினால் சிரததையுடன் அன்னதானஞ் செய்பவருக்கு ரோகநிவாத்தி, சாஸ் திரவுணர்ச்சி, புத்திர, பவுத்திர ருற்பத்தி உண்டாகும்

சிவ நேசாகளுக்கு உபசரணையோடு அனனம், வ ஸ்திரம், பொருள், ஆபரணம், முதலியவற்றை இந் தத்தலத்தில் தானம் செய்வது இத்தரதலத்தில செய் வதைவிட சோடிபங் கதிகபலனைத்தரும்.

இந்தத்தலத்தில நம்முடைய வருவம், உங்களு டையவருவம், நவவீரர் முதலியோருடையவருவம் அமைப்போ, இமமையில் பிணி, பகையில்லாமல் மிகுந்த செலவமடைந்து, உலகத்துக் கதிபராய்வா ழ்ந்து, தேவராய், விமானத்தின பேரிலேறி, தேவ லோகம், பிரமலோகம், விஷ்ணுலோக மடைந்து, பின் என்னுலக மடைவா.

ஒரு அதிதிக்கு அளபுடனே இத்தலத்தில் அன
னங் கொடுத்தவா மறுஜன்மத்தில் சர்வசாஸ்திர ப
ண்டிதராய் சர்வசம்பத்தும பெறுவார்.

பக்தியுடன் ஒருயதிக்கு இந்தத்தலத்தில் அன்
னம், வஸ்திரம் முதலியவற்றைக் கொடுத்தவர் சகல
சம்பத்து மடைந்து, சாசுவத பதவியடைவார்.

இந்தத்தலத்தில் புதிதாய்க்கிடைத்த ஒரு பண்ட
த்தைத் தானஞ் செய்பவருக்குச் சகல கோரிக்கை
யுமீடேறும்.

ஆயிரந்தேங்காய், ஆயிரம வாழைப்பழம், ஆயிர
ங்கரும்பு, ஆயிரங்கொழுக்கடடை, ஆயிரம் அதிரசம,
ஆயிரமவடை, பிரீதியுடன்வைத்து எனக்குரைவே
த்தியஞ் செய்பவர் இகத்தில் நல்லபுத்திர, மித்திர,
பவுத்திர, களத்திர பாககியங்களை அடைந்து, ஏக
சக்கராதிபதிகளாய் பின்சதகதி யடைவார்.

இந்தத் தலத்தில் ஆயிரந்தீபம் மாலேபோல் ஏற்
றி, ஒருபாரம், அரைபாரம், கால்பாரம், அரைக்
கால்பாரம், நைவேத்தியம், நெய், பால், சர்க்கரை,
தேன், ஒழுக்கும்படியாய் சகல கறிபதார்த்தங்களுட
னரைவேத்தியஞ் செய்பவர் சகல மனோபீஷ்டமும
டைந்து, வமிசததாருடன சாசுவதபதவியடைவார்.

ஆயிரங் கனனிகாதானம், வெள்ளி ஆபரணம்
பூட்டி கோடி சா அங்குகோதானம், கோடியக்கிய
ம் இவை செய்யில் எனபலனே அந்தபலனைச் சி
ந்தசுத்தியுடன் எனக்கு ஒரு அர்ச்சனை செய்தா
| அதுதரும்.

இந்தத்தலத்தில் பசுவின் நெய்யில் திரிநனைத்துப் பக்தியுடன் விளக்கேற்றினவர் மாயையாகிய இருளைப் போக்கடித்து, அறிஞராய், சாசுவத பதவியடைவார்.

இந்த சந்நிதானத்தில் பக்தியுடன் மூன்று பிரதட்சணஞ் செய்பவர் அடிக்கு அடி அஸ்வமேதபலனும், நூறுயக்கியபலனும், கோடிதனதானபலனும் அடைவார்.

பக்தியுடன் எனக்கு யதாசக்தி நைவேத்தியஞ் செய்வோருக்குச் சர்வபாவமும நாசமாய் சதகதி கிடைக்கும்.

நல்வழியில் சேகரித்தபொருளால் இந்தத்தலத்தில் கெற்பகுடி, கோபுரம், மண்டபம், மதிலு, சத்திரம், முதலியவற்றைக் கட்டுபவா தீவினையொழித்து எல்லாசெல்வமும பெற்று, என்பிரீதியடைந்து, எனனுலகத்தைச் சேர்வர்.

இந்தச் சந்நிதானத்தில் அன்புடனே சங்கீதம்பாடி, நடனம் முதலியநடத்தி, என்னைத் தரிசிப்பவர் சர்வலோகத்திலும் சஞ்சரித்து, முடிவில் சாசுவத பதவியடைவார்.

எந்தெந்த விரதங்களை அனுஷ்டித்தாலும், எந்தெந்த நதிகளில் ஸ்நானம் செய்தாலும் எனனென்னபலன் கிடைக்குமோ? அந்தந்த பலனை எனபாத தரிசனம் தரும்.

தூரத்திலிருந்து தணிகைமலையை தரிசிப்பதனால் புண்ணியம் மிகுதியாம், அதனிலும்; இந்தத்தல்

த்துக்குவந்து வசிப்பது அதிகபலனைத்தரும்; அதனிலும் இங்குள்ள திவ்வியதீர்த்தங்களில ஸ்நானஞ்செய்வது அதிகபலனைத்தரும்; அதனிலும் இங்குள்ள கோயிலுட் பிரவேசித்து பிரதட்சணஞ் செய்வது அதிகபலனைத்தரும்; அதனிலும் இங்குள்ள எனக்கு வந்தனஞ் செய்வது அதிகபலனைத்தரும்; அதனிலும் என்னைத் தோத்திரஞ் செய்வது அதிகபலனைத்தரும்; அதனிலும் என்னைக்குறித்து ஜபம் செய்வது அதிகபலனைத்தரும்; அதனிலும் எனக்குப் பூசை, அபிஷேகம், முதலியவற்றைச் செய்வது அதிகபலனைத்தரும்; அதனிலும் என்னைத் தியானிப்பது அதிகபலனைத்தரும்; அதனிலும் பொறாமை முதலிய தூர்க்குணங்களை நியமமாய் இங்கிருந்து விடுவது அதிகபலனைத்தரும்.

இந்தத்தலத்தில் சத்விஷயமாகத் தேடியபொருளால எந்தெந்த தானஞ்செய்தாலும், அது கோடிகோடியாக விருத்தியாகும்; எந்தெந்த பாவங்கள செய்தாலும், அதுவும் அபபடியே கோடிகோடியாகும் இத்தற்குச் சந்தேகமில்லை, யானதால், எந்தப்பிரயத்தினப் பட்டாவது இந்தத்தலத்தில் சதகர்மம் செய்யவேண்டியது.

உள்ளன்போடு தணிகைமலையென்று ஒருதரமுரைத்தாலும், ஸ்மரித்தாலும் மனோதேரீய முண்டாய் பாபநாசனமாகும்.

இந்தத்தலத்தில்என்திருநாமத்தை அன்புடனே ஒருதரம் ஸ்மரிப்பது பவசாகரம்தாண்ட ஒருவழியாகும்

இந்தத்தலத்தில் என்னைத் தோத்திரஞ் செய்பவா
 ஈ சந்ததிமுதலிய விருத்தியடைந்து, சகலசுபமும்
 பெற்று, பூமியில் முனிஸ்வரராவார்.

சதிபுருஷா ளிருவரும் நானகு சுக்கிரவாரங்களில்
 உபவாசமிருந்து இந்தத்தலத்திலுள்ள விஷ்ணு தீா
 தத்திலானாலும், குமாரதீரத்தத்திலானாலும், பிர
 மதீரத்தத்திலானாலும் ஸ்நானஞ்செய்து, எனனைத
 தரிசிப்பாரானால் மலட்டுத்தனமை நீங்கி சுபுத்திர
 வான்களாவார்.

இந்தத்தலத்தில் தவஞ்செய்தால் சித்த விஸ்ரான்
 தி உடனே உண்டாகும்.

இந்த சந்நிதியில் அந்தக்கரண சுத்தியோடு சடா
 ட்சரத்தைச செபிப்பவர் அந்தியகாலத்தில் என்னை
 யடைவார்.

ஜீதேந்திரியராகி இந்தத்தலத்தில் என்னை ஐந்து
 நாள் தியானிப்பவா தமதுகோரிக்கை யீடேறப்பெ
 ற்று மோட்ச சாயுச்சிய மடைவார்.

இவவிடத்தில் மனத்துறவடைந்து சந்நியாசி யா
 கிறவர் சமஸ்தபந்தமும் போக்கடிதது அதிசீக்கிரத்
 தில் ஜீவனமுத்தராவார்.

உயிாவிடுங் காலத்தில் எனதிருநாமங்களில்எதை
 யாவது அன்போடு ஒருதரமுரைத்தால் பாவக்கூட்
 டமுழுவதும் பாழாகி, சுத்தாத்மாவா யாக்கிவிடும.

இந்தத்தலத்தில் என்னை விதிபூர்வமாக வித்தியா
 ரூபராகவும், சதுர்புஜங்கள் கூடினவராகவும் பாவி
 துத்துதிப்பவர் சர்வவித்தைக்கும், அதிகாரியாவார்.

இந்ததலத்தில என்னைத் திருவருளின உருவா கப்பாவித்து, ஒருதிருமுகமும் இரண்டு திருக்கரங் களு முடைத்தாகி, ஒருகையை யிடையிலவைத்து மற்ருருகையில் வேலாயுதகதைத தாங்கி, அருள கனிந்தொழுகும் கடைக்கண்களையும் பரந்த முக த்தையுமுடைய ஞானசத்திரராக மன வருக்கத தோடு தியானிப்பவா என் உருவமடைவாரா.

உத்தமமாகிய இந்ததலத்து மகத்துவத்தைச் சி ரத்தையுடன படிப்பவரும், கேட்பவரும், சமுசார துக்கத்தி லிருந்துநீங்கி, பாவங்களைப் போக்கடித்து இஷ்டசித்தி யடைந்து, சத்ருணமவாய்ந்து, எல லாத் தேவர்களுடைய பிரீதியுமபெறுவாரா. இதை யிந்தத்தலத்தில படிக்கினும், கேட்கினும், சிறந்த தாகும், அதிலும் கிரத்திகைநாளிலாகில் விசேஷப லனைக் கொடுக்கும்.

நாயிற்றுக்கிழமையில் * விஷ்ணுதீர்த்தத்திலும் ; திங்கட்கிழமையில் † சிவகங்கை, † நந்திரதி, யிவ விரண்டிலும் ; செவ்வாய்க்கிழமையில் ‡ நாரததீர்த் தம், § சேஷதீர்த்தம், இவ்விரண்டிலும் ; புதன் கி

* சுவாமி கோயிலுக்கு மேறலை பிராமமண அகிராச தது நடுவிலிருக்கின்றது.

¶ இதினிருப்பிடஞ சரியாய்த் தெரியவில்லை.

† கீழ திருத்தணிகைக்குக் கிழக்கிலிருக்கின்றது.

‡ இதினிருப்பிடம் தெரியவில்லை.

§ விஷ்ணு தீர்த்தத்திலிருந்து மேல் திருத்தணிகைக்குப் போகும்வழியின் வடக்கில் நந்திரகையும் தெற்கில் சேஷ தீர்த்தமு யிருக்கின்றன.

முமையில் + பிரமதீர்த்தத்திலும் ; வியாழகிழமையில் * செங்கழுநீர் தீர்த்தத்திலும் ; வெள்ளிக்கிழமையில் † குமாரதீர்த்தம், ‡ ஏழுசுனை, இவ்விரண்டிலும் ; சனிக்கிழமையில் அகஸ்தியதீர்த்தத்திலும் ; = ஸ்நானஞ்செய்தால் மிகுதியாகிய பலனைதரும். ஆனபோதிலும் எந்தவாரத்திலாவது, எந்ததீர்த்தத்திலாவது விதிப்படி முழுவிண்ணைப்பக்தியுடன தரிசித்தால் தீவினைகளொழிந்து சகலவிபத்துகளையுங் கொடுக்கும்

இவ்வாறு திருத்தணிகையின் மான்மியத்தில் சிலவற்றை உலகோர் கடைத்தேறாம பொருட்கு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருள இரண்டுதேவிமாரும கேட்டு பரமானந்த மடைந்தனர்.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கடியார்
அனுஷ்டிக்கவேண்டிய விரதங்கள்.

வாரங்கள் ஏழுனுள் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகளுக்குப் பிரீதியானநாள் வெள்ளிக்கிழமையாம். முன

+ குமாரதீர்த்தத்திலிருந்து சுவாமிகோயிலுக்குப் போகும்வழி நடுவின் வடக்கிலிருக கின்றது.

* சுவாமி கோயிலுக்குத் தெற்கிலிருக்கின்றது.

† மலைகளுக்கிழககு அடிவாரத்தி லிருக்கின்றது.

‡ பிண்ணாக்கு மலையின கிழக்குக் கோடிக்குத் தெற்கிலிருக்கின்றது.

= இதுநிருப்பிடம் சரியாய்த் தெரியவில்லை.

னோர் இந்தத்தினத்தில் விரதம் அனுஷ்டித்து மள
தில நினைத்த எண்ணங்களைபெல்லாம வெகு சீக்கிர
த்தில் நிறைவேற்றிக் கொண்டனர்

இத்தினமுழுவதும் ஆகாரநித்திரைகளை நிவர்த
தித்து முனராளும, பின்ராளும, பகலில் மாத்திரம
அனனம் உண்டு, பக்தியுடன் சத்காலசேஷபம செய
திருக்கவேண்டியது.

தனனிராச்சியத்தைப் போககடித்து மனைவி யுட
னும், புத்திரனுடனும், வனவாசமபோன பகீரத
மகாரசன் இந்தவிரதத்தை முன்றுவருஷகாலம் அ
னுஷ்டித்து குமார்க்கடவு ளனுக்கிரகததால் மறுப
டியும் தன்னரசாட்சியைப்பெற்று, இன்னும் தான
மனதிலெண்ணிய கோரிக்கைகள் யாவும் நிறைவே
ற்றிக்கொண்டனன.

பரணினாள் பினநேரத்தில் ஒருபோ துணவுகொ
ண்டு, காத்திகைநா ளுதயத்தில் உடைகட்டி நல்ல
தீர்த்ததில முழுகி, சுத்தவஸ்திரம் தரித்து, நித்தி
யகடனை முடித்து, ஐம்புலன்வழியில மனதைச்செ
லுத்தாதவனாகி, தனதுகுருவின பாத கமலங்களைச்
சிரசினமீதுவகித்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைத்
தியானித்து, அன்புடனே புராண காலசேஷபஞ்செ
யது, மூன்றுகைஜலம் சாப்பிட்டு, ஸ்திரீகளை யம
னெனப்பாவித்து, தருப்பா சயனத்தின்மேலிருந்து,
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளைச் சதாதியானித்து, ம
துநாளாகிய உரோகணி நாளுதயத்தில் நித்திய கட
னைமுடித்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு வந்த

னை வழிபாடுகளசெய்து, அவா அனபாகளுடன பா
 ரணைசெய்து, அன்று அஸ்தமிக்கும் காலமவரையி
 ல் உறங்காதிருக்கவேண்டும இப்படி பனனிரணி
 வருஷகாலம விரதமிருந்து, நாரதமகாமுனிவா சத
 தரிஷிகளுள சிறந்தவராயினா ஒருபிராமணன இவ
 விரதத்தை யனுஷ்டித்தது, முதலமனுவாகி, உலகத்
 தையாணிவந்தான. மற்றொருபிராமணன இவ்விர
 தத்தைநோற்று, தன்னபிஷ்டமடைநது, திரிசங்கும
 காராஜன யவதரித்தான. ஒருமனனவனும, ஒருவே
 டனும, இவ்விரதத்தை யனுசரித்தது, அந்திமான,
 சந்திமான் என்னும இடையேழு வளளலில இருவ
 ராயவதரித்தார். இப்படி இவ்விரதத்தைப் பூண்டு,
 திரிபுவனத்திலும, வேண்டியவற்றை யடைநதுவ
 அனேகருளா.

ஐப்பிசிமாசம், சுக்கிலபட்ச முதலாறுநாளில, பி
 ரத்தினம் காலையில் ஸ்நானஞ்செய்து, சுதத வஸ்தி
 ரந்தரித்து, நித்திய கடன்களைமுடித்தது, ஸ்ரீ சுப்பிர
 மணிய சுவாமிகளை முறையுடனபூசித்தது, வெலலங்
 கூட்டி நெய்யினால் சமைக்கப்பட்ட அப்ப வாக்கங்
 களைநிலேத்தித்தது, இன்னும் விதித்தன வற்றைச்செய்
 து, அவர் திருப்புகழைப்படித்து ; அல்லதுகேட்டு,
 கொஞ்சம் நீர் அருந்தி உபவாச மிருக்க வேண்டிய
 து ; இப்படி ஆறுநாளிருந்து ஏழாம்நாள் ஸ்ரீசுப்பிர
 மணிய சுவாமிகளுக்கு சிறப்பாக பூசைசெய்து விதி
 ப்படி பாரணைசெய்யவேண்டியது ; இவ்விரதத்தை
 அனுசரித்து தேவர்களும், முனிவர்களும், அசுரர்

பயத்தைநீக்கி சலனமில்லாத மனதுடையாரானார்; முசுருந்த சக்கரவாத்தி இவ்விரதத்தை யனுஷ்டித்து உலகமெல்லாம ஒருகுடைக்கீழ் ஆண்டு தேவலோகத்துக்குப்போய் தேவேந்திரன் பகைவர்களை சசெயித்து அவனரசை நிலைநிறுத்தினான்.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளின்

ஸ்தானம், உருவம். ஆயுதமுதலியவற்றின்
இரகசியார்த்தம்.

“ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளின் ஸ்தானம்.”

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் எழுந்தருளி யிருக்கும், “திருத்தணிகைமலை” யென்னப்படுவது சூரனாதிஅரக்கராகிய ஆணவம், மாயை, காமியம், எனனுமமும்மலங்களையும், வேடராகிய சுவை, ஒளி, ஊறு ஒசை, நாற்றமஎனனும் ஐம்புலன்களையும் ஒழித்துத் தணிந்து நின்ற இடமாகிய “லலாடஸ்தானமாம்”

அவர் திருவுருவம்

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு முற்றறிவு, எல்லையில்லாத இன்பம், இயற்கையறிவு, பேரருளுடைமை, வரமபிலாவாற்றல், தமவயமுடைமை ஆகிய ஆறு சுத்தகுணங்களும், ஆறு திருமுகங்களாகவும், முற்றக் கலியாணகுணங்கள் ஏனைய அவயவங்களாக

வும் அமையப் பெற்றிருக்கும் அருட்கோலமே திருமேனியாம்.

இதனால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுடைய திருவுருவம் பஞ்சபூதங்களாலாகிய ஸ்தூல, சூட்சுமமுதலிய பௌதிகதேக மல்லவென்பது பெற்றாம். ஆனதால் தேகங்களுக்கிரிமையாகிய குணதோஷங்கள், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்குச் சற்றேனுமில்லை யென்பது துணிபு.

அவர் ஆயுதம், கொடி, வாகனம், படை.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு, வேல் ஆகிய இப்பனிரண்டும் பன்னிருகை ஆயுதங்களாம். இப்பனிரண்டில் வேலாயுதந்தவிர மற்றப் பதினொராயுதங்களும், பதினொரு உருத்திரர்களாகும் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி எனனும் மூன்றுசக்திகளும், மூன்றிதழாயமைந்த அடுக்கே வேலாயுதமாம்.

இதனால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுடைய ஆயுதங்கள், கொல்லன்முதலிய தொழிலாளிகளால் செய்யப்பட்டு, உயிரைவதைத்து, நிணந்தோய்ந்து, உதிரத்தைக் குடிக்கும் ஆயுதங்கள் போலல்ல வென்பதாயிற்று.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்குக் கொடியாகிய கோழிகாத தத்துவமாம்; அவர் வாகனமாகிய மயில்

விந்து தத்துவமாம்; அவர்படையாகிய பூதகணங்
கள் தத்துவக் கூட்டங்களாம்.

அவர் மனைவிமார்.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு தெய்வயானை ய
ம்மை, வள்ளியம்மை என்னும் இரண்டு தேவிகளு
ம்முறையே ஞானசக்தியும், கிரியாசக்தியுமாவார். சி
லர் வேலாயுதத்தை ஞானசக்தி யென்றும், வள்ளி
யம்மையை இச்சாசக்தியென்றும், தெய்வயானையம்
மையைக் கிரியாசக்தி யென்றும் சொல்கின்றனர்.
வேறுசிலர் வேலாயுதத்தை முன்சொன்னபடி இச்
சா, ஞான, கிரியாசக்திகளி னடுக்கென்றும்; தெய்
வயானையம்மை, வள்ளியம்மை இவர்களை முறையே
சிற்சக்தி, பராசக்திகளென்றுஞ் சொல்கின்றனர்.

ஆகையால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கு தே
விமாரென்பவர் காமோற்பத்திககு ஏதுவாய்ச் சிற்சி
னப அனுபவத்தை விளைவிக்கும் உலகத்து மனைவி
மார்போல் ஆகாரென்பது துணிந்தபொருள்.

* ஆன்மாக்களுக்கு மோட்ச இன்பங் கொடுக்க வி
ரும்பும விருப்பம், “இச்சாசக்தி,” அதற்கு வேண்
டியவைகளை அறியும் அறிவே “ஞானசக்தி,” அறி
ந்தவைகளைச் செய்யும் செயலே “கிரியாசக்தி,” உ
யிர்க்கொளியாய் நிற்பது, “சிற்சக்தி,” பிராணன
முதலிய வாயுவாக நிற்பது “பராசக்தி.”

சூரபத்மன், சிங்கமுகாசூரன், தாருகாசூரன் என னனும் மூன்று அசுரர்களை முறையே ஆணவம, மாயை, காமியம், ஆகிய மும்மலங்க ளென்றும்; அவ வசுரர்களால் பந்திக்கப்பட்ட தேவர்களை ஆனமாக் களென்றும் மேலோர் சொல்கினறனர். ஆதலால் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் அசுரர்களை யழித்தது தே வர்களை யிரட்சித்தனரென்பது ஆணவமுதலிய மல ங்களையறுத்து ஆன்மாக்களை ஆட்கொண்டனரென் பது பாரமார்த்திகபாவமாம்.

வேடர்களென்பது, ஐம்புலன்களாம்; அவரிடை யில்வளர்ந்த வள்ளிநாயகியார் ஜீவாத்துமாவாம த னனையும் தனக்காதாரத் தலைவனையும் அறியாமல் வளர்ந்த ஜீவாத்துமாவாகிய வள்ளிநாயகியாரை, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகள் ஐம்புலவேடர்களின மயக் கமறுத்துத் தனக்கடிமை கொண்டன ரென்பது பெற்றும்.

திருத்தணிகைத் தலபுராணம்

சம்பூரணம். ௭1

